



ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය

අංක 10,981—1956 ඔක්තෝබර් 12 වැනි සිකුරාදා

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

III වෙනි කොටස—ඉඩම්

පිට	පිට
ඉඩම් නිරවුල් කිරීමේ පිළිබඳ දැන්වීම් —	ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම —
ප්‍රාථමික දැන්වීම්	විකිණීම —
අවසාන නියෝග	බස්නාහිර පළාත
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම —	මධ්‍යම පළාත
බස්නාහිර පළාත	දකුණු පළාත
මධ්‍යම පළාත	උතුරු පළාත
දකුණු පළාත	නැගෙනහිර පළාත
උතුරු පළාත	වයඹ පළාත
නැගෙනහිර පළාත	උතුරු මැද පළාත
වයඹ පළාත	ඌව පළාත
උතුරු මැද පළාත	සබරගමු පළාත
ඌව පළාත	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්
සබරගමු පළාත	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්
	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්
	ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්
	ඉඩම් හිමි ගැමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම
	1361
	1368
	1369
	1369

ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්

අංකය ජේ 56 සී 183, ආර්/කිව් 128

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාලේස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ කොළඹ නාගරික සීමාව තුළ නැගෙනහිර කොටසේනේ පිහිටි ඩිට්‍රොන්ඩල් පාරේ වරිපණම් අංක 651 දරණ ඉඩමෙන් අඩි 200 ක් දිග හා අඩි 80 ක් පළලැති කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල, දකුණට වරාය කොමිෂමට අයත් ඉඩම, බස්නාහිරට අලුත්මාවන පාරේ වරිපණම් අංක 496 දරණ ඉඩම (රජයේ ගොඩනැගිලි) සහ ඇස් ඇස් ඇන්තනි මහතා අයිතිකම් කියන අලුත්මාවන පාරේ වරිපණම් අංක 500/1 දරණ ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 ජූලි 13 වැනි දින
කොළඹ

1361—J N B 59087—890 (10/56)

E 1

අංකය ජේ 56 ඊ 257, ආර්/කිව් 135

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාලේස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ කොළඹ නාගරික සහ සීමාව තුළ දෙමටගොඩ පිහිටි වේළවන පාරේ වරිපණම් අංක 77 දරණ අක්කර 2 ක් පමණ විශාල ඉඩම, ඊට මායිම් —

උතුරට ඇම් සී ඇල් අබේසේකර, හී ඇම් ඇස් අබේසේකර, මහන්තිය, ජේ ඊ ඒ අබේසේකර සහ පී ඇම් අබේවර්ධන මහන්තිය යන අය අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට සමරසිංහ, ඇන්තස් විජේමාන්ත සහ වයලුටි පැට්ටිඪියා ප්‍රනාන්දු යන අය අයිතිකම් කියන ඉඩම, දකුණට වේළවන පාර, බස්නාහිරට බඩලිවි ඇම් පී ජයවර්ධන අයිතිකම් කියන ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 සැප්තැම්බර් 22 වැනි දින
කොළඹ

අංකය ඡේ 56 ටී 67, ආර්/කීවී 121

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ රාජකීය පිහිටි මල්ලගමන නම් ඉඩමෙන් පර්වස් 32.39 ක් පමණ විශාල ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට 4 වැනි පටුමාවන, රාජකීය, නැගෙනහිරට පාර (පටුමාවන), දකුණට පී ඇන් ගේමස් අයිතිකම් කියන එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල, බස්නාහිරට පී ඩී ගේමස් අයිතිකම් කියන එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල

(2) කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ පාලන පිහිටි දෙල්ගහ කුරුදුවත්ත නම් ඉඩමෙන් අ 0, රු 1, ප 13 ක් පමණ විශාල ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ඇල් ජී ද සිල්වා අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට කෝට්ටේ පාරේ සිට පාලන පාරට යන පාර, දකුණට 2 වැනි හරස් මිටිය, බස්නාහිරට ඇල් ඇම් පෙරේරා අයිතිකම් කියන ඉඩම

(3) කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ මිරිසවත්ත පිහිටි ගොරකහලන්ද නම් ඉඩමෙන් පර්වස් 22 ක් පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල, දකුණට වාල්ස් ලෝරන්ස් එදිරිසිංහ අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට එදිරිසිංහ පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 අප්‍රේල් 30 වැනි දින
කොළඹ

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කෝරළේ බාදුරාගොඩ පිහිටි බාදුරාගොඩවත්ත යන ඉඩමෙන් රු.ඩී 1 ක පමණ විශාලකම් ඇති ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට බාදුරාගොඩ කුඩාගමන ගම්සහ පාර, දකුණට බාදුරාගොඩ මිනිපිටිය, බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය කීවී 225/ඡේ 56 ඇල් ඡී 100
1956 ඔක්තෝබර් 22 වැනි දින
කොළඹ

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොටසකගේ සමර්පිල ගමෙහි පිහිටි කාසල් ඊ වත්තෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අ 0, රු 3, ප 16.8 ක් වූ ඉඩම, ඊට මායිම් —

උතුරට, එම ඉඩමේ තේ වගා කරනලද කොටසක්, නැගෙනහිරට හම්බන්තොට මගේ කොටසක් (වම් පැත්තේ ඉඩුර), දකුණට ජල විදුලි කර්මාන්තයේ දෙවන අවස්ථාව සඳහා රජය ලබාගත් ඉඩම, බස්නාහිරට මූලික ප්ලාන් නො ෪ 2,015 හි ලොව අංක 3 න් හැඳින්වෙන ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 56 ටී 121/ඇල් ඩී 4938
1956 මැයි 10 වැනි දින
කොළඹ

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වන වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහර දිස්ත්‍රික්කයේ වැල්ලුබඩ පත්තුව සහ කඩවත් සහර තුළ නාවික දකුණ නමැති ගමෙහි පිහිටි බන්ඩරවත්ත නොහොත් බෙල්ලන්කැටියවත්ත නමැති ඉඩමෙන් අඩි 30 ක දිග අඩි 10 ක් පළලැති කොටසක්, ඊට මායිම් —

උතුරට වාරිමාගී ඇල, නැගෙනහිරට සූරියගස් අද්දර නමැති ඉඩම, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට වෙලේවත්තේ සිට කැකනදුරේට යන මහපාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය ඇල් ඩී 2279/ඡේ/ඇල් ඡී/2443
1956 ඔක්තෝබර් 6 වැනි දින
කොළඹ

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) යට දක්වෙන මායිම් වලින් වට වූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ වැවගම පත්තුවේ පාඩාගොඩ නමැති ගමේ පිහිටි දළ වශයෙන් අක්කර 15, රු.ඩී 2, පර්වස් 11 ක පමණ වපසරිය ඇති දඹගස් පිටිය නම් වූ ඉඩම —

උතුරට ගල්ඔය සංවිධාන මණ්ඩලය සතු ඉඩම සහ කුරුන්දුඅඩි මුම්මාරිය නම් වූ ඉඩම, නැගෙනහිරට, මළ ඇල සහ ගල්ඔය සංවිධාන මණ්ඩලය සතු ඉඩම, දකුණට ගල්ඔය සංවිධාන මණ්ඩලය සතු ඉඩම, බස්නාහිරට පාඩාගොඩ සිට කොක් තහරට යන පාර

(2) යට දක්වෙන මායිම් වලින් වට වූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ වැවගම පත්තුවේ පාඩාගොඩ නමැති ගමේ පිහිටි දළ වශයෙන් අක්කර 4, රු.ඩී 3, පර්වස් 30 ක පමණ වපසරියක් යුක්තවූ කුරුන්දුඅඩි මුම්මාරිය නම් වූ ඉඩම —

උතුරට ගල්ඔය සංවිධාන මණ්ඩලය සතු ඉඩම, නැගෙනහිරට ගල්ඔය සංවිධාන මණ්ඩලය සතු ඉඩම, දකුණට දඹලස්පිටිය නමැති ඉඩම, බස්නාහිරට ගල්ඔය සංවිධාන මණ්ඩලය සතු ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය : ඡේ 56 ඇල් 213
මඩකලපුව දිසාපති කාර්යාලයේ අංකය ඇල් 3637

1956 ඔක්තෝබර් 22 වැනි දින
කොළඹ

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) යට දක්වෙන මායිම්වලින් වට වූ මඩකලපුව දිස්ත්‍රික්කයේ වැව ගම් පත්තුවේ පාඩාගොඩ නමැති ගමේ පිහිටි දළ වශයෙන් අක්කර 15, රැඩ් 2, පර්චස් 11ක පමණ වපසරියෙන් යුක්තවූ දඹලස්පිටිය නම් වූ ඉඩම —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට ගල්ඔය සංවිධාන මණ්ඩලයට අයත් ඉඩම, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට දෙල

(2) යට දක්වෙන මායිම්වලින් වට වූ මඩකලපුව දිස්ත්‍රික්කයේ වැව ගම් පත්තුවේ පාඩාගොඩ නමැති ගමේ පිහිටි දළ වශයෙන් අක්කර 4, රැඩ් 3, පර්චස් 30 පමණ වපසරියෙන් යුක්තවූ කුරුණෑදැණි මුමොරිය නම් වූ ඉඩම —

උතුරට ගල්ඔය සංවිධාන මණ්ඩලයේ ඉඩම, නැගෙනහිරට ගල්ඔය සංවිධාන මණ්ඩලයේ ඉඩම, දකුණට දඹලස්පිටිය නම් වූ ඉඩම, බස්නාහිරට ගල්ඔය සංවිධාන මණ්ඩලයේ ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය ඡේ 56 ඇල් 214
මඩකලපුව දිසාපති කාර්යාලයේ අංකය ඇල් 3638

1956 ඔක්තෝබර් 22 වැනි දින
කොළඹ

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත දක්වෙන මායිම්වලින් වට වූ මඩකලපුව දිස්ත්‍රික්කයේ එරවුර් සහ කෝරලෙයි පත්තුවල පිහිටි මීරවෝබෙයි නමැති දෙමළ ගමේ වහි යාර 2,500 පමණ වපසරිය ඇති පිලව්ව වලව්ව නම් වූ ඉඩම —

උතුරට කේ වල් ලිඳමමායි නමැති අයිතිවාසිකම් කියන ඉඩම, නැගෙනහිරට පන්සල අයිතිවාසිකම් කියන ඉඩම, දකුණට අතුරු පාර, බස්නාහිරට සිත්ත වීරක්කුඹි, ආරුමුගම් සහ අනෙකුත් අය අයිතිවාසිකම් කියන ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය ඡේ 56 ඊ 255
මඩකලපුව දිසාපති කාර්යාලයේ අංකය ඇල් 3643

1956 ඔක්තෝබර් 22 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඒ 3553/ඡේ 56 ඊ 117
1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් කරනලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාවත් දිස්ත්‍රික්කයේ දකුණු පිටිගල් කෝරලේ නැගෙනහිර කිරිමැටියාන ගම් මුලාදැනි නැතහේ කොට්ඨාශයේ පිහිටි දේවාලපොඩුල්ල කියන ඉඩමෙන් අක්කර 1 1/2 පමණ විශාල කොටසක්, ඊට මායිම් —

උතුරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතුරු කොටස, නැගෙනහිරට දේවාල ඉඩම, දකුණට කිරිමැටියාන පිටිමි සහ ගාලු ලමයින්ගේ පාඨශාලා ඉඩම සහ ඇලක සාන්ඩර් ජයමහා මහත්මයාට අයිති ඉඩම් ද

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමති

1956 ඔක්තෝබර් 22 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඒ 3558/ඡේ 56 ඊ 225

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් කරනලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාවත් දිස්ත්‍රික්කයේ දකුණු පිටිගල් කෝරලේ කොස්වත්ත ගම් මුලාදැනි නැතහේ කොට්ඨාශයට අයත් කොස්වත්තේ පිහිටි පන්සල්වත්ත කියන ඉඩමෙන් පර්චස් 20 පමණ විශාල කොටසක් —

උතුරට කොස්වත්ත විහාරස්ථානය ඉඩම, නැගෙනහිරට පී ඩබ්ලිව් ඩී පාර, දකුණට ඉ ඇස් පොඩිනෝනාගේ ඉඩම සහ පී ඩබ්ලිව් ඩී පාර බස්නාහිරට කොස්වත්ත විහාරස්ථානය ඉඩම

පහත සඳහන් කරනලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාවත් දිස්ත්‍රික්කයේ දකුණු පිටිගල් කෝරලේ කොස්වත්ත ගම් මුලාදැනි නැතහේ කොට්ඨාශයට අයත් කොස්වත්තේ පිහිටි ඇස් 89 කෙල්ල කියන ඉඩමෙන් පර්චස් 0 65 පමණ විශාල කොටසක් —

උතුරට කොස්වත්ත විහාරස්ථානයේ ඉඩම, නැගෙනහිරට සහ දකුණට පී ඩබ්ලිව් ඩී පාර, බස්නාහිරට එම ඉඩමේ ඉතුරු කොටස

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමති

1956 ඔක්තෝබර් 22 වැනි දින
කොළඹ

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපු පළාතේ කුන්දිවිටු කෝරළේ සමිඳුපොලවැවේ යන ගම පිහිටි අංක 138 දරණ මූලික සිතියමේ අංක 1 දරණ බිම් කැබලි ලද වගයෙන් මැන විස්තර කර ඇති අ 0, රු. 1, ප 17 ක් පමණ වූ දඹගහ නමැති ඉඩම

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය ජේ/ඇල් ඇල සී/594/53

1956 ඔක්තෝබර් 22 වැනි දින කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1050 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ මාර්ටින් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කඩවල සහ මැද කෝරළයේ බුලත් ගම වසමේ මිටිස්වත්ත ගමේ පිහිටි නොමිමර 482 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් නොමිමර 34 මෙන් දක්වා තිබෙන ගොරොක්ගහ මඩවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 3 1/2 ක් පමණ වූ බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට මෙම ඉඩමේම කොටසක් (නො 482 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් නො 34), නැගෙනහිරට මෙම ඉඩමේම කොටසක් (නො 482 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් නො 34) සහ ආර්/බලන්ගොඩ විද්‍යාලය භූමිය (නො 482 දරණ අවසාන ගම් සිතියමේ 1 වෙනි අතිරේකයේ ලොට් නො 57), දකුණට පුද්ගලික ඉඩම, නො 482 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් නො 54, බස්නාහිරට පුද්ගලික ඉඩම (නො 482 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් නො 54) සහ එම ඉඩමේම කොටසක් (නො 482 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් නො 34)

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඊ 420

1956 ඔක්තෝබර් 22 වැනි දින කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ මාර්ටින් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ගල්බඩ සහ කිණිගොඩ දෙකෝරළේ උඩමුල්ල බසමේ කහවත්ත දල ගමේ පිහිටා තිබෙන හපුගස්පිටිය හිටිනුවත්ත නමැති අක්කරයක් පමණ ප්‍රමාණය වූ ඉඩම, ඊට මායිම් —

උතුරට අභිපාර සහ කන්කානන්ගේ වත්ත, නැගෙනහිරට කිත්තරදෙකියකුඹුර, දකුණට අභිපාර සහ කන්දන් කුඹුර, බස්නාහිරට දහනන්ගේ වත්ත

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඊ 123/ඇල් ඇම් 5004

1956 ඔක්තෝබර් 22 වැනි දින කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ මාර්ටින් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ දෙහිගම්පල් කෝරළේ සහ පහත බුලත් ගම ප්‍රදේශය ආදියම් නිලධාරියෙකුගේ කොටසට අයත් බෝපත්ත වසමේ මහල්ල ගමේ පිහිටා තිබෙන නාගහභවගේ න නොහොත් උඩගලේගේ න නමැති ඉඩමෙන් අක්කර 2 ක් පමණ ප්‍රමාණය වූ බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට මෙම ඉඩමේම කොටසක් (නො 482 දරණ අවසාන ගම් මුදියන්ගේ අයිතිකම් කියන නාගහභවගේ න, දකුණට අභිපාර, බස්නාහිරට එච් ඒ මුදියන්ගේ සහ තුවන් අය අයිති කම් කියන කපුගහපිටියේ වත්ත

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඇල් ඇම්/5607/ජේ 56 ඊ 145

1956 ඔක්තෝබර් 22 වැනි දින කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවසාන පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික කැලස්මේ අංකය ඒ 3,986 පිහිටීම—එතොඩ කොළොන්නාව

කැබැල්ල 1
ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 45 දරණ මණ්ඩාවල හෙවත් මාදන්ගහකුඹුර නම් ඉඩමේ කොටස, විස්තරය (අත්ගල) කුඹුර, අයිතිකම් කියන්නෝ ඇම් මාර්ටින් පෙරේරා, ඇම් ඒම්ස් සිසෙසුරු, ඇම් ජේම්ස් පෙරේරා, සියල්ලන්ම විජය පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 82

කැබැල්ල 2
ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 38 දරණ මණ්ඩාවල හෙවත් මාදන්ගහකුඹුර නම් ඉඩමේ කොටස, විස්තරය (අත්ගල) කුඹුර, අයිතිකම් කියන්නෝ ඇම් මාර්ටින් පෙරේරා, ඇම් ඒම්ස් සිසෙසුරු, ඇම් ජේම්ස් පෙරේරා, සියල්ලන්ම විජය පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 113

කැබැල්ල 3
ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 40 දරණ මණ්ඩාවල හෙවත් මාදන්ගහකුඹුර නම් ඉඩමේ කොටස, විස්තරය (අත්ගල) කුඹුර, අයිතිකම් කියන්නෝ එච් ලීලි පෙරේරා, 50/1, අංගොඩ පාර, බී විලියම් පෙරේරා 53 විජය පාර, ඇම් පබ්ලිස් පෙරේරා, 40, බෝවෙන රෝග පිළිබඳ රෝගලව යන පාර, පී එච්නන්ද්‍ර පෙරේරා, 57/4 ගාමිණී පාර, බී බස්නාහිර පෙරේරා, අංගොඩ පාර; බී සුබනේරිස් පෙරේරා, විජය පාර, බී සෙලෙස්තියා පෙරේරා, 38/4, ගාමිණී පාර, බී බමිසේන පෙරේරා, 38/4 ගාමිණී පාර, බී මාර්ටින් පෙරේරා 36/1 අංගොඩ පාර, බී දුමින් පෙරේරා, 105/31, කෙත්පි පාර, බබ්ලිම් හී ගුණතිලක 3, ගුණතිලක පාර, බී සෝමාවතී පෙරේරා, 38/4, ගාමිණී පාර, බී රෝස්ලීන් පෙරේරා, 36/2, අංගොඩ පාර, සියල්ලන්ම කොළොන්නාව, වැල්ලම්පිටිය සහ පී අමරිස් පෙරේරා, තලන්ගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 107

කැබැල්ල 4
ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 47 දරණ මණ්ඩාවල හෙවත් මාදන්ගහකුඹුර නම් ඉඩමේ කොටස, විස්තරය (අත්ගල) කුඹුර, අයිතිකම් කියන්නෝ එච් ලීලි පෙරේරා, 50/1, අංගොඩ පාර, බී විලියම් පෙරේරා, බී සිමිනා හාමි සහ බී මනෝහම්, 53, විජය පාර, බී සෝමාවතී පෙරේරා, 38/4, ගාමිණී පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය සහ පී අමරිස් පෙරේරා, තලන්ගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 66

කැබැල්ල 5
ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 49 දරණ මාදන්ගහකුඹුර නම් ඉඩමේ කොටස, විස්තරය බීවිට, අයිතිකම් කියන්නෝ ඇම් පබ්ලිස් පෙරේරා, 40, අංගොඩ පාර, බබ්ලිම් හී ගුණතිලක, 3,

ලුණතිලක පාර, ඇම් පොසිසිංකෝ පෙරේරා, 52, අංශොඩ පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0 රු 0 ප 8

කැබැල්ල 6

ඉඩමේ නම විජය පාදේ වරිපනම් අංක 42 දරණ සිත්තුගේ කුඹුරු නම් ඉඩමේ කොටස, විස්තරය තණකොළ කොටුව, අයිතිකම් කියන්නා බී ආර් පෙරේරා 45, අංශොඩ පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 27

කැබැල්ල 7

ඉඩමේ නම විජය පාදේ වරිපනම් අංක 49/1 සහ 51 දරණ මාදන් ගහවත්තේ කොටස, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා බී ආර් පෙරේරා, 151, කොලොන්නාව පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 79

කැබැල්ල 8

ඉඩමේ නම විජය පාදේ වරිපනම් අංක 44 දරණ සිත්තුගේ කුඹුරේ කොටස, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා බී ආර් පෙරේරා, 151, කොලොන්නාව පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 51

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 19 වැනි දින පෙරවරු 10 15ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්නේ මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

තවද 1956 ජූනි 29 වැනිදා අංක 10,945 දරණ රජයේ 'ගැසට්' පත්‍රයේ මෙම ඉඩම් සම්බන්ධව පළකරන ලද දන්වීම මෙයින් අවලංගු වේ

සු. ඒ. ලුණරත්න, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා,

1956 ඔක්තෝබර් 4 වැනි දින කවිචේරිය කොළඹ

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මුල් ජලාගාර නො ඒ 4021 ගම—අඟුලාන

කැබැල්ල 1

ඉඩමේ නම වැටකෙයිගහවත්ත, විස්තරය, පොල් ඉඩම, අයිතිකම් කියන්නා සී පොත්තම්බලම් නෝනා මහත්මිය, 50/9, පැමන් කඩ පාර කොළඹ 6, ප්‍රමාණය අ 0, රු 2, ප 48

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 5 වැනි දින පෙරවරු 9 30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්නේ මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා,

1956 ඔක්තෝබර් 8 වැනි දින කවිචේරිය, කොළඹ

අංකය කිව් 202/වෛ 55 ඊ 173

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ

(සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මුල් ජලාගාර නො ඒ 3,976 ගම—බටගම දකුණ

කැබැල්ල 1

ඉඩමේ නම නයිදෙගෙවත්ත නොහොත් හික්ගස්වත්ත නොහොත් දෙල්ගහවත්ත, විස්තරය ලිදැක් ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියන්නා බබ්ලිච් බී මුම්පි සිංහේ, බටගම දකුණ, කඳුතැන්න, ප්‍රමාණය අ 0, රු 0 ප 174

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 27 වැනි දින පෙරවරු 20 ජාඇල තානායමේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 17 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්නේ මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා,

1956 ඔක්තෝබර් 6 වැනි දින කවිචේරිය, කොළඹ

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මුල් ජලාගාර නො ඒ 4,031 ගම—පන්නිපිටිය

කැබැල්ල 1

ඉඩමේ නම දෙල්ගහවත්ත, විස්තරය වගානැති ඉඩමේ කොටසක්, අයිතිකම් කියන්නා රාමනායක ආර්චිච්චේ දෙන කුලපාල සෙනෙවිරත්න, පැටියේල් භෙඩි, මහරගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 41

කැබැල්ල 2

ඉඩමේ නම, මහමේගවත්ත, විස්තරය වගානැති ඉඩමේ කොටසක්, අයිතිකම් කියන්නා ඒ ඒ ඇස් දිසානායක මහත්මිය, මහෙස්ත්‍රාත් බංගලාට, කුරුණෑගල, ප්‍රමාණය අ 0, රු 1, ප 157

කැබැල්ල 3

ඉඩමේ නම මහමේගවත්ත, විස්තරය වගානැති ඉඩමේ කොටසක්, අයිතිකම් කියන්නා සිමාසහිත ද නිව් ඒස්සා ටරේඩිං කොම්පැණිය, වොක්ෂෙල් විදිය, කොළඹ 2, ප්‍රමාණය අ 0, රු 0, ප 19

එකතුව අ 0, රු 1, ප 388

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 20 වැනි දින පෙරවරු 10ට මහරගම තානායමේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබා ගැනීම භූමි භාවිතය වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා

අංකය කිව් 4/207/පේ 55 ඇල්පී 427
1956 ඔක්තෝබර් 6 වැනි දින
කම්පේරියා, කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමය

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලාන්, නො ඒ 3983 ගම්—කරගහමුණ ඉහල

කැබැල්ල 1

ඉඩමේ නම දෙල්ගහවත්ත, විස්තරය අවුරුදු 5-10 ක් වූ පුත්තලය ගස් 4, බෙලි ගසක්, අඹ ගස් 7 සහ කොස් ගස් 2 සහ අවුරුදු 20-30 ක් වූ කොස් ගස් 3 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා පේ ඇන් එන්ගොනෝනා, ඉහල කරගහමුණ, කඩවත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 23

කැබැල්ල 2

ඉඩමේ නම දෙල්ගහවත්ත, විස්තරය අවුරුදු 5 ක් වූ කපු ගහක් සහ රුකුල් තාප්පයක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇල් පිත් අප්පුහම්, ධම්මර්ධන සේරම් බාරේ ඉහල කරගහමුණ, කඩවත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 24

එකතුව අ 0, රු 0, ප 47.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 26 වැනි දින පෙරවරු 11 ට කඩවත මහර තානායමේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම භූමි භාවිතය වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා

අංකය කිව් 173/පේ/ඇල්පී/462/53
1956 ඔක්තෝබර් 6 වැනි දින
කම්පේරියා, කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමය

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලාන්, නො ඒ 3,982 ගම්—කරගහමුණ ඉහල

කැබැල්ල 1

ඉඩමේ නම මිල්ලගහවත්ත, විස්තරය අවුරුදු දක් වූ හොර ගස් 2 ක් සහ ගොරක ගසක්, අවුරුදු 10 ක් වූ රබර් ගස් 2 ක්, අවුරුදු 3-5 ක් වූ කිතුල් ගස් 2 ක්, රබර් ගස් 2 ක් සහ පොලු ගස් 2 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තෝ එම් කේ ලයිසා නෝනා, බඩලිව් පී බඩලිව් විරවඩාන, පේ ඒ කරුණාදස, පේ ඒ විලසේන පේ ඒ ධම්සේන, පේ ඒ සේනාරත්න සහ පේ ඒ සිරිමාට්ති, සියළු දෙනාම ඉහල කරගහමුණ, කඩවත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 31

කැබැල්ල 2

ඉඩමේ නම මිල්ලගහවත්ත නොහොත් හොරගහවත්ත, විස්තරය අවුරුදු 5-15 ක් වූ පුකක් ගස් 7, කොස් ගස් 2, අඹ ගස් 2, හොර ගසක්, ගොඩපොර ගසක් සහ පොල් ගස් දෙකක්, අවුරුදු 1-2 ක් වූ පුකක් ගස් 40 සහ පොල් ගස් 2 ද තාවකාලික ගොඩනැගිල්ලක කොටසක ඇති ඉඩම, අයිතිකම් කියත්තෝ මොරගොඩ ලියනගේ ස්විට්ස් පිත්තු, මොරගොඩ ලියනගේ රොසලින් පිත්තු සහ ඇගේ දරුවන් නම් වශයෙන් (1) පේ ඒ බී කරුණාතිලක, (2) පේ ඒ බී ලියනල් ධම්සේන, (3) පේ ඒ බී වාලුට් ධම්මලක, (4) පේ ඒ බී අසේකා ජයවති, (5) පේ ඒ බී මාලිනි සිරියාවති, (6) පේ ඒ බී නිහල් ධම්සේන, සියළු දෙනාම ඉහල කරගහමුණ, කඩවත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3

කැබැල්ල 3

ඉඩමේ නම මිල්ලගහවත්ත, විස්තරය අවුරුදු 10 ක් වූ හොර ගස් 3 ක් ඇති පාරක කොටසක්, අයිතිකම් කියත්තෝ එම් කේ ලයිසා නෝනා, බඩලිව් පී ඒ විරවඩාන, පේ ඒ කරුණාදස, පේ ඒ විරසේන, පේ ඒ ධම්සේන, පේ ඒ සේනාරත්න සහ පේ ඒ සිරිමාවති, සියළු දෙනාම ඉහල කරගහමුණ, කඩවත, ප්‍රමාණය අ 0, රු 0 ප 1

එකතුව අ 0, රු 0, ප 71

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 26 වැනි දින පෙරවරු 11 ට කඩවත මහර තානායමේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම භූමි භාවිතය වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා

අංකය කිව් 140/පේ 54 ඇල්පී 352
1956 ඔක්තෝබර් 6 වැනි දින
කම්පේරියා, කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමය

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුමුඛර කොට්ඨාශයේ කන්දපහල මෝරළේ කිඳිගොඩ ගමේ පිහිටි නො 317 දරණ ග්‍රාමීය ප්ලාන් පළමු වෙති උපුටාගත් කොටසේ ලොව නො 143, 144, 145, 146, 147 156 156 1/4, 157 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 169 සහ 169 1/2 දරණ ප්‍රමාණයෙන් අ 1, රු 3, ප 42 වූ පහත විස්තර කරන ලද ඉඩම්,

කැබැල්ල 143

ඉඩමේ නම කොක්මොටේ (කොකුමුට්ටු), අයිතිකම් කියත්තා කිඳිගොඩ පදිංචි අඹගහගෙදර ආනා සෙසියද කාසිම් (ආරච්චි) ප්‍රමාණය අ 0, රු 1, ප 58.

කැබැල්ල 144

ඉඩමේ නම කොක්මොටේ (කොකුමුට්ටු), අයිතිකම් කියත්තා උඩත්තව පදිංචි දෙතිගොල්ලේ පුංචි බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 182

කැබැල්ල 145

ඉඩමේ නම පල්ලිය කුඹුර (හතමුණ), අයිතිකම් කියත්තෝ කිඳිගොඩ පදිංචි පී ඔමරු ලෙඩ්ඩේ, කිඳිගොඩ පදිංචි ඊ ඔමරු ලෙඩ්ඩේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 296

කැබැල්ල 146

ඉඩමේ නම පල්ලිය කුඹුර (හතමුණ), අයිතිකම් කියත්තෝ කිඳිගොඩ පදිංචි පී ඔමරු ලෙඩ්ඩේ, කිඳිගොඩ පදිංචි ඊ ඔමරු ලෙඩ්ඩේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 07

කැබැල්ල 147

ඉඩමේ නම හනමුණේ (හනමුණේ හේනෝයාය), අයිතිකම් කියන්නෝ කිදියොඩ පදිංචි යු අභිදුල් කපීම්, යු සෙයිනුල් අබ්දින, යු මොහමදු ශරීෆ්, යු මොහමදු බසීර්, යු අනිසා බිබි, යු ශාවුල් හමීඩ් සහ යු ආසියා උම්මා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 87

කැබැල්ල 156

ඉඩමේ නම නුගදඩුවාව, අයිතිකම් කියන්නෝ උඩත්තව පදිංචි යු බී ඉලංගසිංහ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 64

කැබැල්ල 156½

ඉඩමේ නම _____, අයිතිකම් කියන්නෝ උඩත්තව පදිංචි යු බී ඉලංගසිංහ, අස්වැද්දුමෙහෙදර උක්කු බණ්ඩා, අස්වැද්දුමෙහෙදර කිරිසාමි, අස්වැද්දුමෙහෙදර මුදියන්සේ, අස්වැද්දුමෙහෙදර රම්බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

කැබැල්ල 157

ඉඩමේ නම වැලිකඩේ කුඹුර, අයිතිකම් කියන්නෝ උඩත්තව පදිංචි අස්වැද්දුමෙහෙදර උක්කු බණ්ඩා, අස්වැද්දුමෙහෙදර කිරිසාමි, අස්වැද්දුමෙහෙදර මුදියන්සේ, අස්වැද්දුමෙහෙදර රම්බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

කැබැල්ල 158

ඉඩමේ නම වැලිකඩේ කුඹුර, අයිතිකම් කියන්නෝ උඩත්තව පදිංචි අස්වැද්දුමෙහෙදර උක්කු බණ්ඩා, අස්වැද්දුමෙහෙදර කිරිසාමි, අස්වැද්දුමෙහෙදර මුදියන්සේ, අස්වැද්දුමෙහෙදර රම්බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 87

කැබැල්ල 159

ඉඩමේ නම වැලිකඩේ කුඹුර, අයිතිකම් කියන්නෝ උඩත්තව පදිංචි අස්වැද්දුමෙහෙදර උක්කු බණ්ඩා, අස්වැද්දුමෙහෙදර කිරිසාමි, අස්වැද්දුමෙහෙදර මුදියන්සේ, අස්වැද්දුමෙහෙදර රම්බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 04

කැබැල්ල 160

ඉඩමේ නම මැදඅස්වැද්දුම, අයිතිකම් කියන්නෝ කිදියොඩ පදිංචි ඒ මුකුලුන්උම්මා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 8

කැබැල්ල 161

ඉඩමේ නම මැදඅස්වැද්දුම, අයිතිකම් කියන්නෝ කිදියොඩ පදිංචි ඒ මුකුලුන්උම්මා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 13

කැබැල්ල 162

ඉඩමේ නම මැදඅස්වැද්දුම, අයිතිකම් කියන්නෝ කිදියොඩ පදිංචි යු මොහමදු හනිෆ් යා යු හර්සා උම්මා සහ යු සවුතා උම්මා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 247

කැබැල්ල 163

ඉඩමේ නම මැදඅස්වැද්දුම, අයිතිකම් කියන්නෝ උඩත්තව පදිංචි ගලදෙබොක්කේ එතනාසාමි, කලුසාමි සහ රත්නසිදේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 303

කැබැල්ල 164

ඉඩමේ නම පල්ලිය කුඹුර (රදව කුඹුර), අයිතිකම් කියන්නෝ කිදියොඩ පදිංචි පී බමරුලෙබිබේ සහ පී මොහමදු ලෙබිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 02

කැබැල්ල 165

ඉඩමේ නම පල්ලිය කුඹුර (රදව කුඹුර), අයිතිකම් කියන්නෝ කිදියොඩ පදිංචි පී බමරුලෙබිබේ සහ පී මොහමදු ලෙබිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 122

කැබැල්ල 166

ඉඩමේ නම පල්ලිය කුඹුර (රදව කුඹුර), අයිතිකම් කියන්නෝ කිදියොඩ පදිංචි පී බමරුලෙබිබේ සහ පී මොහමදු ලෙබිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 87

කැබැල්ල 169

ඉඩමේ නම මහකුඹුර, අයිතිකම් කියන්නෝ උඩත්තව පදිංචි ගලදෙබොක්කේ එතනාසාමි ප්‍රමාණය අ 0, රු 0, ප 28

කැබැල්ල 169½

ඉඩමේ නම මහකුඹුර, අයිතිකම් කියන්නෝ උඩත්තව පදිංචි ගලදෙබොක්කේ එතනාසාමි සහ පී මොහමදු ලෙබිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 02

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 නොවැම්බර් 20 වැනි දින දෙපාර්තු 11ට වේරගන්නට තානායම් පොලේදී මා සම්මුඛව යුතුයි

තවද 1956 නොවැම්බර් 13 වැනි දිනට මන්නේන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරුකර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලුනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණු සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුය

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ ඒජන්තාධිපති

1956 ඔක්තෝබර් 6 වැනි දින
කම්බේරිය, මහනුවර

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානහේවා ගැවේ කොමිසියායට අයත් ගන් දහය උතුරු කෝරළේ උඩුවෙල පල්ලේ ගම පිහිටි සිල්වෙල් තැන්න නාමයේ ඉඩමෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 1ක් වූ මූලික ජලාන් නො ඒ 2,253 වෛ ලොරි නො 1 යනුවෙන් විස්තර කරනු ලබන දැනට පත්විලි ගල් පිහිල්ලේ වන්නේ ආර් ජී සයිමන් මහත්මයා අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 නොවැම්බර් 22 වැනි දින පෙරවර 10ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛව යුතුයි

තවද 1956 නොවැම්බර් 15 වැනි දිනට මන්නේන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරුකර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලුනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණු සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුය

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ ඒජන්තාධිපති

අංකය ඇල් ඩී 4778
1956 ඔක්තෝබර් 6 වැනි දින
කම්බේරිය, මහනුවර

අංකය ඇල් ඩී 1296
1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මුල් ජලාන් අංක 2,356 ගම—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොසායයේ දිවුල කෝරළේ හොල් බාක් නොහොත් අග්‍රපානන

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 29 වැනි දින පෙරවර 10ට බැල්මෝරල් වන්නේ කන්තෝරුවේදී මා සම්මුඛව විය යුතුයි

ආණ්ඩුවේ ඒජන්තාධිපති

අංකය ඇල් ඩී 1
1956 ඔක්තෝබර් 6 වැනි දින
කම්බේරිය, මහනුවර

ඉඩමේ නම බැල්මෝරල් වන්න, විස්තරය හෝ අවුරුදු 30යි, අයිතිකම් කියන්නා සීමාසහිත බැල්මෝරල් (ලංකා) වතු සමාගම ඒජන්තවරු සීමාසහිත විටෝල් සහ සමාගම, කොළඹ, ප්‍රමාණය අ 2, රු 2, ප 0

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 29 වැනි දින පෙරවර 10ට බැල්මෝරල් වන්නේ කන්තෝරුවේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී ඇල් පනම්බලන,
ප්‍රාදේශීය ඉඩම් නිලධාරීතුන

1956 සැප්තැම්බර් 29 වැනි දින
කම්බේපිය, නුවරඑළිය

අංකය ඇල් ඩී/ඇල් ඊ 30

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජලාන් අංක ඒ 2339 ගම—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩසේ වාහාට ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොටසකගේ දියතිලක කෝරළේ උනන්තැන්න ගෙලගම්මැදද

කැබැල්ල 1

ඉඩමේ නම ගලහෙකැලේ වත්ත, අයිතිකම් කියන්නා සීමාසහිත කුමාරගේ වතු සමාගම, හීල්ටන් ලැන්ඩ්, පිකිල්ලගස්කඩ, ප්‍රමාණය අ 84, රූ 3, ප 38

කැබැල්ල 5

ඉඩමේ නම පාර, අයිතිකම් කියන්නා සීමාසහිත කුමාරගේ වතු සමාගම, හීල්ටන් ලැන්ඩ්, පිකිල්ලගස්කඩ, ප්‍රමාණය අ 0, රූ 1, ප 35

එකතුව අ 85, රූ 1, ප 33

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 26 වෙනි දින අපරහාන 2ට හඟුරන්කෙත තානායම්පොලේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී ඇල් පනම්බලන,
ප්‍රාදේශීය ඉඩම් නිලධාරීතුන

1956 සැප්තැම්බර් 28 වැනි දින
කම්බේපිය, නුවරඑළිය

අංකය ඇල් ඩී/ඇල් ඊ 1

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජලාන් නො 1,668 ගම—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ දියතිලක කෝරළේ හඟුරන්කෙත

කැබැල්ල 1

ඉඩමේ නම රන්මැටියාවත්ත, අයිතිකම් කියන්නා බඩලිච්චි වික්‍රම සිංහ මහතා, නිකායාන්ත මලුල්ල, හඟුරන්කෙත, ප්‍රමාණය අ 1, රූ 0, ප 153

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 26 වැනි දින පස්වරු 2.30ට හඟුරන්කෙත තානායම්පොලේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී ජේ සේරසිංහ,
ආණ්ඩුවේ ඒජන්තතුන

1956 ඔක්තෝබර් 5 වැනි දින
කම්බේපිය, නුවරඑළිය

අංකය ඇල් ඒ 3356/ජේ/ඒ ඇල්/2068

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජලාන් නො ඒ 1,356 ගම—මරදන්කුලම

කැබැල්ල 2

ඉඩමේ නම මීගහවත්ත, විස්තර වැව් බැම්මක කොටසක් සහ අවුරුදු 60ක් වයස ඇති පොල් ගස් 7ක් අඩංගු ඇති පොල්වත්ත, අයිතිකම් කියන්නා පී ඩී ජේන් පීටීස් දුම්මලදෙණිය, වෙන්නප්පුව, මැත්තසිංහ ආරච්චිගේ මර්නේලීස් අප්පුහාමි, පොත්තන්කන්තිය, කාක්කාපල්ලිය සහ වීරපුලියේ සලමන් ප්‍රනාන්දු මරදන්කුලම, කාක්කාපල්ලිය, ප්‍රමාණය අ 0, රූ 0, ප 264

කැබැල්ල 3

ඉඩමේ නම මීගහවත්ත, විස්තර අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගස් 12ක් අඩංගු ඇති පොල්වත්ත, අයිතිකම් කියන්නා පී ඩී ජේන් පීටීස් දුම්මලදෙණිය, වෙන්නප්පුව, ඇම් ඒ මර්නේලීස් අප්පුහාමි, පොත්තන්කන්තිය, කාක්කාපල්ලිය සහ බඩලිච්චි සලමන් ප්‍රනාන්දු මරදන්කුලම, කාක්කාපල්ලිය, ප්‍රමාණය අ 0, රූ 1 ප 7

එකතුව අ 0, රූ 1, ප 334

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 23 වැනි දින සූර්වහාන 9ට හලාවත ආහාර පාලක නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී ලියනගේ,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 ඔක්තෝබර් 2 වැනි දින
කම්බේපිය, පුත්තලම

ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දන්වීම

මගේ අංකය ඇල් ආර් ඩී/ඒ පී ඇල් 916 දියාපතිතුමාගේ අංකය ඇල් ඇම්/ඇල් ආර් ඩී/6

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේපියේ දන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ, ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස මාගේ කම්බේපියේදී 1956 නොවැම්බර් 7 වැනි දින සූර්වහාන 10ට සලකා කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කම්බේපියේ මාගේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙමි

2 දීමනාපත්‍ර දෙනු ලබන්නේ 1942^{වන} අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 5-1 අංකිත වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති පිහිටුව 3 වැනි නීතියෙන්ද සංශෝධිතවූ ඉහත සඳහන් ඉඩම් සලකා කිරීමේ ආඥාපනතේ පළමුවෙනි උපලේඛනයෙහි සඳහන් සියළුම කොන්දේසිවලට යටත් විය

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කම්බේපියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4 මේ ඉඩම් කඩවේරිය පිළිබඳ දැනගතයුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒ ජනිත තුමාගෙන් විභාග කළ යුතුයි

ඒ සි ඇල් අභයසුන්දර,
උප ඉඩම් කොමසාරිස්තුමා

1956 ඔක්තෝබර් 5 වැනි දින
කොළඹ

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ කරගොබරුයන්ගොඩ I යන ගම පිහිටි අංක පී පී 4,552 දරණ ගම් පැලතේ අංක 1 සහ 2 දරණ කැබැලිය

ඉල්ලුම්කරුගේ හෝ අවසරපත්‍ර දරන්නාගේ නම ඇම් ඒ සී ඇම් තානීර්, 996, කඩේවිදිය, මාතර,
ප්‍රමාණය අ 7, රූ 1 ප 10

අංකය ඇම් සී සී 72 බිඳුම/ඇස් 119

දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කඩවේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස රත්නපුර කඩවේරියේදී 1956 නොවැම්බර් 15 වැනි දින පෙරවරු 10ට 1935 අංක 19 දරණ ඉඩම් සලකුණකින්දී ආඥාපණත යටතේ ඉඩම් කඩවේරියක් රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒ ජනිතතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

2 ඉඩම් කඩවිලි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කඩවේරිය යට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කඩවේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒ ජනිතතුමාගෙන් විභාග කළ යුතුයි

බඩවිලි ඇස් ද අල්විස්,
ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට

1956 ඔක්තෝබර් 9 වැනි දින
කොළඹ

දීමට යන ඉඩමේ විස්තර

ඒලතේ අංකය ඇල් පී පී 205 ගම—තාරන්ගොඩ

කැබැලි 177 සහ 182

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පිටබැඳී දර විතාරම්ලාගේ මාලික් සිංඤ්ඤා නොහොත් විජේරත්න, ප්‍රමාණය අ 15, රූ 0 ප 0

ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම

අංකය ඇල් ඒ 3476/පී 54 ඇල් 272

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පුත්තලම් දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒ ජනිත තැන්පත් බොන් පේන් පුන්සිස් බල්ලස් ලියනගෙ වන මම 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි,

(3) එසේ ගත් ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1956 නොවැම්බර් 19 වෙනි දින අපරහාන 230ට නාත්තාන් සිය ආදායම්පාලක නිලධාරිතුමාගේ කන්තෝරුවට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමක්ගේ ඒ ජනිත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1956 නොවැම්බර් 12 වෙනි දින සෙත් 3ට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සබභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලා වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

ඩී ලියනගේ,
ආණ්ඩුවේ උප ඒ ජනිත තුමා

1956 ඔක්තෝබර් 2 වැනි දින
කඩවේරිය, පුත්තලම

උපලෙඛනය

මූලික ඒලතගේ නො ඒ 1,177 ගම—හිමිබුවල

කැබැලි 3

ඉඩමේ නම කුලමරත්තෙහිකානිපබ්බුකි, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්ගස් 6ක්ද අවුරුදු 8ක් වයස ඇති පොල්ගසක් සහ අවුරුදු 4ක් වයස ඇති පොල් පැලයක්ද අඩංගු ඇති අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්වත්ත, අයිතිකම් කියන්නා බඩවිලි ඒ ඒ රෝපිනු ලැබී, තලවිල, මාරුවිල, ප්‍රමාණය අ 0, රූ 0, ප 10

කැබැලි 4

ඉඩමේ නම කුලමරත්තෙහිකානිපබ්බුකි, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති කොස් ගසක්ද මැටි බිත්තියෙන් යුත පොල් අතු සෙවිලි කරන ලද ගෙයක් සහ පස් මිදක්ද අඩංගු ඇති අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්වත්ත, අයිතිකම් කියන්නා බඩවිලි ඒ ඒ රෝපිනු ලැබී, තලවිල, මාරුවිල, ප්‍රමාණය අ 0, රූ 3, ප 30

එකතුව අ 1, රූ 0, ප 0

ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

අංකය ඇල් ඇස් 3595

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසිය මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ සියබලාවැහැර නම් ගමේ පිහිටියාවූද, 1,235 වැනි අ ග පිලිබඳව ඇතුළත්වූද, 11 වැනි බිම් කඩවියෙන් රූඩි 2ක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් රැස්වීම් ශාලාවක් සෑදීම පිණිස බද්දට දෙන ලෙස කන්දෙගෙදර පළාතේ ශ්‍රාමසංවර්ධන සමිතියේ භාරකාරයන් වන කන්දෙගෙදර පදිංචි කේතාර මුදියන්සේ ලාගේ හිංහිරි බණ්ඩා සෙනරත් බණ්ඩාරනායක සහ සියබලාවැහැර පදිංචි විවිද්‍යාද පතික්කයලාගේ කිරා යන මේ මහතුන් ඉල්ලා සිටින බැව් මහජනයාට මෙයින් දැන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ මේ ඉල්ලීම පරිදි ඉඩම් කැබැල්ලක් ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට දීමට ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසි වලින් සමහරක් මෙසේය —

- (අ) කාලය අවුරුදු 5යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් දෙකයි,
- (උ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මේ ඉඩමේ රැස්වීම් ශාලාවක් කුරුණෑගල ආණ්ඩුවේ ඒ ජනිත තුමාගේ සිත් ගත් නා පරිද්දෙන සෑදවිය යුතුය
- (එ) බදුගන්නන් විසින් මේ ඉඩම රැස්වීම් ශාලා භූමියක් වශයෙන්ම පාවිච්චි කළ යුතුය අන්කිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය

3 මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සාහෙන හේතු ලියා මෙහි සඳහන් දිනයේ පටන් ප්‍රමාණ ගයක් ඇතුළතදී මා වෙත ඉදිරිපත් කළ හොත් මිය නැත්නම් මේ ඉඩම ඉල්ලීම පරිදි මේ බද්දට දෙන්නෙමි

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ඔක්තෝබර් 12 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඇස් 3666

රජයේ ඉඩම් පිළිබඳ අණපණිවිඩ මාලාවේ 21 (2) වැනි වගන්තිය යටතේ කරන නිවේදනයයි

සීමාසහිත උඩ පළාත ගොවි ද්‍රව්‍ය නිපදවීමේ හා අලෙවිකිරීමේ සමුපකාර සමිතිය මෙහි පහත දැක්වෙන ගොඩනැගිලි ඉදිකිරීම සඳහා බදුදු දිසාවේ උඩුකිඳ කොටසේ උඩ පළාත කෝරළේ පාලුගම ගමේ පිහිටි අංක 521 දරණ ගම් සැලැස්මේ අංක 289 දරණ රජයේ බිම් කවරියෙන් අක්කරයක් විශාලවූ බිම් කැබෙල්ලක් බදුපිට ඉල්ලා ඇති බව මෙයින් දන්වමි —

- (අ) වගී කිරීමේ කාර්යයක් ගබඩා කාර්ය දෙකක්, කාර්යාල කාර්යයක්, රැස්වීම් කාර්යයක් වැඩිකිලි ආදියෙන් සමන්විත ප්‍රධාන ගබඩාව,
- (ආ) වැන් රථ දෙකක් හා ලොරි තුනක් සඳහා ගරාජයක්,
- (ඇ) පොහොර, ගොවි උපකරණ, කෘෂිකාර්‍යයකු බෙහෙත් ආදිය තැන්පත් කිරීම සඳහා ගොඩනැගිල්ලක්,
- (ඊ) පැවරුණු ගබඩාවක්

2 මේ සඳහා දීමට ඉඩම් ඇත එකී ඉඩම දෙනු ලබන්නේ තවත් කෙනෙකු දෙසි හා එක්ව මෙහි පහත දැක්වෙන කොන්දේසිවලටද යටත් විය —

- (I) කාලය අවුරුදු 99 යි,
- (II) කුලිය අවුරුද්දකට රුපියල් 10 යි,
- (III) බද්ද පවරා සමහක් ගතවන්නට පෙර සමිතිය බදුදු දිසාවේ දිසාපතිතුමන්ගේ සතුටට හේතුවන පරිදි අංක 1 දරණ ඡේදයේ (අ) සිට (ඊ) දක්වා ඇති ගොඩනැගිලි ඉදිකොට අවසන් කළ යුතුය,
- (IV) බදුකරු මෙම ඉඩම ඉහත සඳහන් ගොඩනැගිලි ඉදිකිරීමට විනා වෙනත් මොනම දෙයකට හෝ නොයෙදිය යුතුය

3 මෙහි සඳහන් දින පටන් සති හයක ගතවන්නට පෙර මෙම ඉඩම් කැබෙල්ල නොදිය යුතුයයි මා වෙත ලියවිල්ලකින් නොදැන්වූව හොත් මෙම ඉල්ලීම අනුව ඉඩම බදු දෙනු ලැබේ

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ඔක්තෝබර් 12 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඇස් 3689

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

පහළ ගලගම ග්‍රාමසංවර්ධන සමිතියේ භාරකාරයන්වන හේරත් මුදියන්සේලාගෙ සෙනෙවිරත්න බිබිලේ කුරුආප්පු මුදියන්සේලාගේ කුඩා මහත්මයා සහ උභවේ සන්ගිලිගෙදර කිරිආප්පු යන මොවුන් රෙදි විවිධ කමිහිත්තා ශාලාවක් සැදීම පිණිස රත්නපුර දිස්ත්‍රික්කයේ නෙල්ලිගස්තැන්නේ පිහිටි 643 වැනි අවසාන ගම් පිඹුරයට අයිති 115 වැනි බිම් කවරියේ අක්කර බාගයක පමණ ආණ්ඩුවේ බිම් කැබෙල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසි වලට යටත් කොට ඉඩම් කැබෙල්ලක් දීමටද ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසි වලින් සමහරක් මෙසේය —

- (අ) කාලය අවුරුදු 5 යි,
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1 යි,
- (ඇ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භ වන දින සිට සමහක් ඇතුළතදී මේ ඉඩමේ සවිර රෙදි විසන කමිහිත්තා ශාලාවක් රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනසේ සිත් හත්තා පරිද්දෙන් ඉදිකරවිය යුතුයි,
- (ඊ) බදුකාරයන් විසින් මේ ඉඩම රෙදි විවිධ කමිහිත්තා ශාලාවක් ඉදිකර වීමට මිස වෙන මොනම කටයුත්තකට පාවිච්චි නො කළ යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ සිට ප්‍රමාණ හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සාහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිය නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ඔක්තෝබර් 12 වැනි දින
කොළඹ

විශේෂ නිවේදනයයි

1956 ඔක්තෝබර් 17 වැනි බද්ද සහ 18 වැනි බ්‍රහස්පතින්ද ප්‍රසිද්ධ නිවැසු දිනයන් වන හෙයින්, 1956 ඔක්තෝබර් 19 වැනි දින දරණ ආණ්ඩුවේ “ගැසට්” පත්‍රයේ පළ කිරීම සඳහා එවන සියළුම දන්වීම් සහ ප්‍රකාශන, 1956 ඔක්තෝබර් 13 වැනි සෙනසුරාදා පස්වරු 12.30 ට ප්‍රථම ආණ්ඩුවේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

1956 ඔක්තෝබර් 2 වැනි දින
රජයේ මුද්‍රණාලය, කොළඹ 8

බර්නාඩ් ද සිල්වා,
ආණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපති

பகுதி III—காணிகள்

காணி எடுததுககொளவதைபற்றிய அறிவிததல்கள

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளநூம் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுததற (திருத்தம்) சட்டத்தினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளநூம் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுததுககொளபபடும எனறும் அச சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுததற (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும் காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன

கொழும்பு, காணி காணி அபிவிருத்தி மந்திரி
1956 ம ஓடு ஜூலை 13 ந உ.
மாகாண அல்லது டிலத்திரிக
ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின இலக்கம்
J 56 C 183 R/Q 128
காணியின விபரம்

கொழும்பு டிலத்திரிக, கொழும்பு மாநகரசங்க எல்லைக்குள, கொட்டாரு சேனை கிழக்கில இருக்கும் புலுமெண்டால் ரேட்டின வரிமதிப்பு இல 651 ஐக கொண்ட காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 200 அடி X 80 அடி விசாலமுடைய ஒரு பகுதிக காணி எல்லைகள் பினவருமாறு —
வடக்கும கிழக்கும அதே காணியின மிகுதிப பாகங்கள் தெற்கு துறைமுகப் பகுதியின ஆதனம், மேற்கு அருதமாவத்தை ரேட்டின வரிமதிப்பு இல 496 ஐக கொண்ட காணியும் (அரசினா இல்லிடங்கள்), அருதமாவத்தை ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 500/1 ஐக கொண்ட ஸ்ரீமீன எஸ் எஸ் அந்தோனிகுச்ச சொந்தமான ஆதனமும்

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுததற சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுததற (திருத்தம்) சட்டத்தினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளநூம் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுததுககொளபபடும எனறும் அச சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுததற (திருத்தம்) சட்டத்தின படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன

கொழும்பு நிலமும், நில அபிவிருத்தி மந்திரி
1956 ம ஓடு சூலை 30 ந உ.
மாகாண அல்லது டிலத்திரிக
ஏசனடுவின இலக்கம்
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின இலக்கம்
காணியின விபரம்
J 56 T 67, R/Q 121

(1) கொழும்பு டிலத்திரிக கொழும்பு காரியாதிகாரி டிவிஷன, ராஜ கிரியாலிலிருக்கும் மிலக்கணாவத்தை எனறும் காணியிலிருந்து எடுக்கப் பட்ட சுமார் 32.39 போச்சல விசாலமுள்ள காணி எல்லைகள் பின வருமாறு —

வடக்கு 4 வுது ஒழுங்கை, ராஜகிரியா, கிழக்கு ரேட்டே (ஒழுங்கை), தெற்கு பி என கோமிஸூக்கு சொந்தமான அதே காணியின மிகுதிப பாகம் மேற்கு பி உ கோமிஸூக்கு சொந்தமான அதே காணியின மிகுதிப பாகம்

(2) கொழும்பு டிலத்திரிக கொழும்பு காரியாதிகாரி டிவிஷன, பாகொடையிலிருக்கும் டெலஹுருணடுவத்தை எனறும் காணியில இருந்து எடுக்கப்பட்ட சுமார் 8 0 று 1 ப 13 விசாலகொண்ட காணியின எல்லைகள் பினவருமாறு —

வடக்கு எஸ் ஜீ உ சிலவாலினுல உரிமை கோரும் ஆதனம் கிழக்கு கொட்டா ரேட்டிலிருந்து பாகொடை ரேட்டேக்குப் போரும் ரேட்டே, தெற்கு 2 ம குறுக்குத்தெரு மேற்கு எம் எம் பெரேரா வால் உரிமைகோரும் ஆதனம்

(3) கொழும்பு டிலத்திரிக, கொழும்பு காரியாதிகாரி டிவிஷன மிரிஹர்னுவில இருக்கும் கொறக்கஹலநத எனறும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 22 போச்சல விசாலகொண்ட காணி எல்லைகள் பினவருமாறு —

வடக்கும கிழக்கும அதே காணியின மிகுதிப பாகங்கள் தெற்கு சாளஸ லோறனஸ் எதிரிகிளியால் உரிமைகோரும் ஆதனம் மேற்கு எதிரிகிளஹு ரேட்

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளநூம் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுததற (திருத்தம்) சட்டத்தினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளநூம் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுததுககொளபபடும எனறும் அச சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுததற (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன

கொழும்பு, காணி காணி அபிவிருத்தி மந்திரி
1956 ம ஓடு செப்டம்பர் 22 ந உ.
மாகாண அல்லது டிலத்திரிக
ஏசனடுவின இலக்கம்
காணி காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின இலக்கம்
J 56 E 257, R/Q 135
காணியின விபரம்

கொழும்பு டிலத்திரிக, கொழும்பு மாநகரசங்க எல்லைக்குள தெமட்டக கொடையில் இருக்கும் வெலுவான ரேட்டின வரிமதிப்பு இல 77 ஐக கொண்ட சுமார் 2 ஏக்கர் விசாலமுள்ள துண்டு காணி, எல்லைகள் பினவருமாறு —

வடக்கு எம் சி எஸ் அபயசேகரா, ஸ்ரீமதி டி. எம். எஸ் அபய சேகரா ஜே. எ. அபயசேகரா, ஸ்ரீமதி பி. எம். அபயவார்தனா முதலியோரால் உரிமை கோரப்படும் காணிகள், கிழக்கு சமரசிங்கி, அகனிஸ் கிஜயமூன், வயலற பற்றிஷ்பர் பொனாறு முதலியோரால் உரிமை கோரப்படும் காணிகள், தெற்கு வெலுவான ரேட்டே மேற்கு டபிளபு எம் பி ஜெயவாத்தனுவால் உரிமை பாராட்டுக காணி

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுததற சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுததற (திருத்தம்) சட்டத்தினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுததற சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுததுககொளபபடும எனறும் அச சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுததற (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி. சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன

கொழும்பு, காணி காணி அபிவிருத்தி மந்திரி
1956 ம ஓடு செப்டெம்பர் 22 ந உ.
மாகாண அல்லது டிலத்திரிக
ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின இலக்கம்
காணியின விபரம்
QB 225/J 56 LG 100

கொழும்பு டிலத்திரிக ஹப்பிறறிகம் கோறனை பண்ணுகொட எனறும் கிராமத்திலிருக்கும் பண்ணுகொடவத்த எனறும் காணியிலிருந்து சுமார் 1 றூட விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பினவருமாறு —

வடக்கு அதே காணியின மிகுதிப பகுதி கிழக்கு பண்ணுகொட குட்டமுள்ள கிராமச்சங்க ரேட்டே தெற்கு பண்ணுகொட மயானம் மேற்கு அதே காணியின மிகுதிப பகுதி

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளநூம் சட்டத்தின 5 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுததற (திருத்தம்) சட்டத்தினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளநூம் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுததுககொளபபடும எனறும் அச சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும், 1954 ம

ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமுடி காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசுவல் த சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஹி செப்டம்பர் 19 ந ல

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LD 4938,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 T 121

காணியின் விபரம்

கணடி மாவட்டம், உட்புலத்தம், சமலில் கிராமத்திலுள்ள காசலேரே தோட்டத்தில் ஏறக்குறைய ஏ 0, ஹா 3, ப 108 விசாலமான காணி பாகம் இது எனல்கள —

வடக்கு அதே காணியின் பாகம், தேயிலை கிழக்கு அம்பன தோட்ட ஓய பாகம் (இது அகநகர), தெற்கு ஜல மினசார திட்டத்திற்கு எடுத்துள்ள காணி, மேற்கு ஆரம்ப பட இல A 2015 ல துண்டு 3

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசுவல் த சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஹி செப்டம்பர் 6 ந ல

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LB 2279,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/2443

காணியின் விபரம்

மாதத்தை பிரிவு, வெல்லப்பொட பத்த, நாடுகிறவெட்டில், நாயமன தெற்கு கிராமத்தில் உள்ள, பண்டாரவத்த அலலது பெல்லனகெடிய வத்த என்ற காணியிலிருந்து 30' X 10', விசாலம் கொண்ட ஒரு நிலத்துண்டு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கில் இரிகேசன சனூல், கிழக்கில் ஸாரியகல அததர என்ற காணி தெற்கில் அதே காணியின் மீதியுள்ள பாகம், மேற்கில் வெல்லவத்திலிருந்து கெகனதாரைக்குச் செல்லும் பீ படபியு உ தெற்கு,

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசுவல் த சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஹி செப்டம்பர் 22 ந ல

டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LD 3643,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56/T/255

காணியின் விபரம்

மட்டக்களப்பு பிரிவு, ஏறலூர் கோரூபை பறறுக்கன, மிருவோடைத் தமீழ் கிராமத்திலிருக்கும், சுமார் 2,500 சதுர யார விசாலங்கொண்ட, பிலாவடி வளவு என்று சொல்லப்படும் ஒரு காணியைண்டு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு K வளனியம்மை உரிமை பேசுக்காணி, கிழக்கு கோயில் உரிமை பேசுக்காணி, தெற்கு குழுக்கை, மேற்கு சிளவா லீர்க்குட்டி ஆறுமுகம் முத்தலியோர் உரிமைபேசுக்காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசுவல் த சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஹி செப்டம்பர் 22 ந ல

டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LD 3637,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56/T/213

காணியின் விபரம்

(1) மட்டக்களப்பு பிரிவு, வேவகம்பறறு, படாகொடைக் கிராமத்திலிருக்கும், சுமார் 15 ஏக்கர் 2 ஹட், 11 பாச விசாலங்கொண்ட, மட்டக்களப் பறறு என்று சொல்லப்படும் ஒரு காணியைண்டு எல்லைகளாவன —

வடக்கு கல்லோயா அபிவிருத்திச் சபையின் காணியும் குறுண்டு அடி முனமாரிய என்று அழைக்கப்படும் காணியும், கிழக்கு வறறிய ஓடையும், கல்லோயா அபிவிருத்திச் சபையின் காணியும், தெற்கு கல லோயா அபிவிருத்திச் சபையின் காணி, மேற்கு படாகொடையிலிருந்து கொக்குநாரைக்குச் செல்லும் வீதி

(2) மட்டக்களப்பு பிரிவு, வேவகம்பறறு, படாகொடைக் கிராமத்திலிருக்கும், சுமார் 4 ஏக்கர், 3 ஹட், 30 பாச விசாலங்கொண்ட குறுண்டு அடி முனமாரிய என்று சொல்லப்படும் ஒரு காணியைண்டு எல்லைகளாவன —

வடக்கு கல்லோயா அபிவிருத்திச் சபையின் காணி, கிழக்கு கல லோயா அபிவிருத்திச்சபையின் காணி தெற்கு மட்டக்களப்பறறு என்று காணி மேற்கு கல்லோயா அபிவிருத்திச் சபையின் காணி.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசுவல் த சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஹி செப்டம்பர் 22 ந ல

டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LD 3638,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56/T/214

காணியின் விபரம்

(1) மட்டக்களப்பு பிரிவு, மணமுனை தெற்கு எருவில்போர்திவு பறறு, இறக்கத்தவட்டைக் கிராமத்திலிருக்கும் சுமார் 1 ஹட் 05 பாச விசாலங்கொண்ட, சினனவட்டை (கிரயப்படம் 247389) என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிச்சப் பகுதி கிழக்கு கல்லோயா அபிவிருத்திச் சபையின் காணி, தெற்கு அதே காணியின் மிச்சப் பகுதி, மேற்கு ஓடை

(2) மட்டக்களப்பு பிரிவு, மணமுனை தெற்கு எருவில்போர்திவு பறறு இறக்கத்தவட்டைக் கிராமத்திலிருக்கும், சுமார் 1 ஹட், 7 பாச விசாலங்கொண்ட, சினனவட்டை (கிரயப்படம் 247389, 244125) என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிச்சப் பகுதி கிழக்கு ஓடை, தெற்கு அதே காணியின் மிச்சப்பகுதி, மேற்கு கல்லோயா அபிவிருத்திச் சபையின் காணி

LD 3653/J56 T 117

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்

சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளல பேசுவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஓஸ் புரடாசிடீர் 22 ந வ

காணியின் விபரம்

கீழ்ச் சொல்லப்பட எல்லைகளுகளுளடங்கியதும், சிலாபம் டிஸ்திரிக், பிடடிகல் கோறன் தெற்கு கிழக்கு கிராமத்தையான தலைமைக்காரரின் பகுதியைச் சேர்ந்த தேவாலகொடெல்ல, என்றழைக்கப்படும் காணியில் ஏறக்குறைய 1½ ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதி —

வடக்கும் மேற்கும் குறித்த காணி எஞ்சிய பீக்களக கிழக்கு தேவால காணி, தெற்கு கிராமத்தையான ஆணையின்களுக்கும் பெண பிள்ளைகளுக்கும்ரிய பாட்சாலை காணிகளும் திரு அலெக்சாண்டர் ஜம்மஹாவுக்குடைய காணியும்

LA 3558/J 56 T 225

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏறபாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளல பேசுவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஓஸ் புரடாசிடீர் 22 ந வ

காணியின் விபரம்

கீழ்ச் சொல்லப்பட்ட எல்லைகளுகளுளடங்கியதும், சிலாபம் டிஸ்திரிக், பிடடிகல் கோறல் தெற்கு, கொலவத்த கிராம தலைமைக்காரரின் பகுதியைச் சேர்ந்த, கொலவத்தையிலிருக்கும் பனசலவத்த என்றழைக்கப்படும் காணியில் ஏறக்குறைய 20 போச்சுல் விசாலங்கொண்ட ஒரு பகுதி

, வடக்கு கொலவத்த புத்த கோவிலின் காணி, கிழக்கு சீ பீ டபளியு டி ரோட, தெற்கு இ எல் பொடினோனுவுடைய காணியும், சீ பீ டபளியு டி ரோட, மேற்கு கொலவத்த புத்த கோவிலின் காணி

கீழ்ச்சொல்லப்பட்ட எல்லைகளுகளுளடங்கியதும், சிலாபம் டிஸ்திரிக், பிடடிகல் கோறல் தெற்கு, கொலவத்த தலைமைக்காரரின் பகுதியைச் சேர்ந்த, கொலவத்தையிலிருக்கும் S 89 கெல்ல என்றழைக்கப்படும் காணியில் ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 0 65 போச்சுல் விசாலங்கொண்ட ஒரு பகுதி

வடக்கு கொலவத்த புத்த கோவிலின் காணி, கிழக்கும் தெற்கும் சீ பீ டபளியு டி ரோட மேற்கு குறித்த காணியில் எஞ்சிய பாரம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏறபாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும், காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளல பேசுவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,

கொழும்பு, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

1956 ம ஓஸ் செபடம்பாயீர் 22 ந வ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LB 1403 காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LDD/594/53

காணியின் விபரம்

அனாராதபுர மாவட்டத்தில் குறுகுறு பலாததா பிரிவில் குஞ்சுறுக கோறலையில் கபிலலாவெற்றிய கிராமத்தில் உள்ளதும் ஆரம்பப்படும் A 138 இல துண்டு இலக்கம் 1 விசாலம் ஏ 0 ரூ 1, ப 17 என்ற அளவு விபரிக்கப்பட்டுள்ளதும் டம்பக்கா இடம் என்று சொல்லப்படும் காணிகளும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏறபாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளல பேசுவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,

கொழும்பு, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

1956 ம ஓஸ் செபடம்பாயீர் 22 ந வ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 E 420

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், கடவத்த, மெடகோறன், புலத்தகம் வாசம் பிரிவகத்த கிராமத்தில் (கடைசிக் கிராமப் படம் 482 இல 34 ம இலக்கத் துண்டாகிய) கொறக்கூறும்வத்த எனப்படும் காணியிலிருந்து 3½ ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள் —

வடக்கு அதே காணியின் மிகுதிப் பாகம் (கடைசிக் கிராமப்படம் 482 இல 34 ம துண்டு), கிழக்கு அதே காணியின் மிகுதிப் பகுதியும் (கடைசிக் கிராமப் படம் 482 இல 34 ம துண்டு) R/பலாங்கொட வித்தியாலய காணியும் (கடைசிக் கிராமப்படம் 482 இல அருபந்தம் 1 இல 57 ம துண்டு) தெற்கு பிரத்தியேக காணி கடைசிக் கிராமப்படம் 482 இல 54 ம துண்டு, மேற்கு பிரத்தியேக காணி, கடைசிக் கிராமப் படம் 482 இல 54 ம துண்டு அதே காணியின் மிகுதிப் பகுதி (கடைசிக் கிராமப்படம் 482 இல 34 ம துண்டு)

இலக்கம் J/56 E 145/LM 5607

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏறபாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாளல பேசுவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,

கொழும்பு, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

1956 ம ஓஸ் செபடம்பாயீர் 22 ந வ

காணியின் விபரம்

கேகாலை டிஸ்திரிக், தெலிகம்பல கோறன் கீழ் புளத்தகம் காரியாதி காரியின் பிரிவில், போபெத்த வசமத்தில் மாஹல்ல கிராமத்திலுள்ள தும், பிளவரும் எல்லைகளைபுடையதும், நாகஹிகாவஹேன அல்லது உட்கலஹேனயில் பகுதியான 2 ஏக்கர்

வடக்கு இதே காணியின் மிகுதி, கிழக்கு எச் ஏ முதியானசே உரிமைகூறும் நாகஹிகாவஹேன, தெற்கு கால்புப்பாடை, மேற்கு எச் ஏ முதியானசே, மற்றவாகள் உரிமை கூறும் கச்சுஹாபிறறியேவத்த

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏறபாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாளல பேசுவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சீ பீ த சிலவா,

கொழும்பு, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

1956 ம ஓஸ் செபடம்பாயீர் 22 ந வ

இலக்கம் J/56 E 123/LM 5604

காணியின் விபரம்

கேகாலை டிஸ்திரிக், கல்பொட கிளிகொட கோறன்கள், உடமுல்லவசம், காஹவனத்த கிராமத்திலுள்ள ஹப்புக்கலபிறறிய ஹற்றினுவத்த என னும் 1 ஏக்கர்

எல்லைகள் —

வடக்கு கால்புப்பாடையும் கனகானகே வத்தையும், கிழக்கு நித்தற தெனிய குமபுற தெற்கு கால்புப்பாடையும் கனகானகம்புறவும், மேற்கு தஹனகேவத்த

QB 4/207/3 55 LG 427

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 4,031 கிராமம்—பண்ணிப்பிடைய

துண்டு 1

காணியின் பெயர் டெல்கஹுவத்த விபரம் தோட்டத்தின் பகுதி (பயிர் செய்யவில்லை) உரிமைகேட்பவரின் பெயர் ராமநாதன் ஆராச்சி கே டொன குலப்பேசேனிரத்தின், பெற்றோர் செட், மஹாகம், விசாலம் எ 0, றா 0, ப 04 1

துண்டு 2

காணியின் பெயர் மஹாமேகஹுவத்த விபரம் தோட்டத்தின் பகுதி (பயிர் செய்யவில்லை), உரிமை கேட்பவர் ஸ்ரீமதி எ ஓ எஸ் டிசானாயக, நீதிபதி இலலம், குருணாகல், விசாலம் எ 0, றா 1 ப 15 7

துண்டு 3

காணியின் பெயர் மஹாமேகஹுவத்த விபரம் தோட்டத்தின் பகுதி (பயிர் செய்யவில்லை) உரிமைகேட்பவர் பெயர் த நியூ கர்சியா ரேடிசு கொம்பனி லிமிட்டட், இல 180 வகைகோல வீதி, கொழும்பு 2, விசாலம் எ 0 றா 0, ப 19 0 மொத்தம் எ 0, றா 1 ப 38 8

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால் 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 20 ந திகதி காலை 10 மணிக்கு கோமாகம் வாடிவீட்டில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடனதகள்ள தன்மையையும் குறித்த காணியை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 13 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

என பி எம் சேனிரத்தின், கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு

கொழும்புக் கச்சேரி,

1956 ம ஆண்டு ஓக்டோபர் 6 ந ட

QB 173/3 LG 462/52

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,983 கிராமம்—காஹமுனஇலல

துண்டு 1

காணியின் பெயர் டெல்கஹுவத்த விபரம் 20-30 வருஷம் சென்ற 3 பல், 2 பல், 7 மா, 1 பெலி, 5-10 வருஷம் சென்ற 4 லுனுமிடெலல் மரங்கள் உள்ள தோட்டம் உரிமைகேட்பவர் பெயர் ஸ்ரீமதி யெ என் எங்க்நோன, இலலகற்கஹமுன, கடவத்த விசாலம் எ 0, றா 0 ப 02 3

துண்டு 2

காணியின் பெயர் டெல்கஹுவத்த விபரம் 5 வருஷம் சென்ற 1 கஜு மரம், இருக்கும் கல்வரும் உள்ள தோட்டம் உரிமைகேட்பவர் பெயர் அல்பின் அப்பஹாமி 0/0 தாமவாதன் சேரம், இலலகற்கஹமுன, கடவத்த விசாலம் எ 0, றா 0, ப 02 4

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால் 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 26 ந தேதி காலை 11 மணிக்கு கடவத்த, மஹா வாடிவீட்டில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகள்ள தன்மையையும் குறித்த

காணியை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 19 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

என பி எம் சேனிரத்தின், கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு

கொழும்புக் கச்சேரி,

1956 ம ஆண்டு ஓக்டோபர் 6 ந ட

இல QB 140/3 54 LG 352

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,982 கிராமம்—கற்கஹமுனஇலல

துண்டு 1

காணியின் பெயர் மிலகஹுவத்த, விபரம் 3-5 வருஷம் சென்ற 2 தித்துல மரங்கள், 2 ரப்பா, 2 தெனனை 10 வருஷம் சென்ற 2 ரப்பா, 1 வருஷம் சென்ற 2 ஹொறாமரமும், 1 கொறக்கவும் உள்ள தோட்டம், உரிமைகேட்பவர் பெயர் எச் கெ லிசாநோன டபியு பி டபினயு வீரவாதன், யெ எ கருண்டாச, யெ எ வீரசேன, யெ எ தாமசேன, யெ எ சேனரத்தின், யெ எ ஸ்ரீமாவதி இலலகல் எல்லோரும் கடவத்த இலலகற்கஹமுனவிருப்பவர்கள் விசாலம் எ 0, றா 0, ப 03 1

துண்டு 2

காணியின் பெயர் மிலகஹுவத்த அல்லது ஹொறகஹுவத்த விபரம் 5-15 வருஷம் சென்ற 2 தெனனைகள், 1 ஹொடபொற 1 ஹொற, 2 மா, 2 பல், 7 கழகு 1-2 வருஷம் சென்ற 2 தெனனைகள், 40 கழகுகள் ஒரு நிரந்தர மறற கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம், உரிமைகேட்பவர் பெயர் மொறகொட் லியனசே லீர்பன் பினசோ, மொறகொட் லியனசே ரொலலின் பினசோ, அவர்களும் குழந்தைகளும், யெ எ டி கருணத்திலக, யெ எ டி லயனல் தாம சேன, யெ எ டி சாரல தாமத்திலக, யெ எ டி அசோக ஜயபதி, யெ எ டி மாவின் ஸ்ரீயவதி, யெ எ டி நிறால் தாமசேன இலலகல் எல்லோரும் கடவத்த இலலகற்கஹமுனவிருப்பவர்கள் விசாலம் எ 0 றா 0 ப 03 0

துண்டு 3

காணியின் பெயர் மிலகஹுவத்த விபரம் 10 வருஷம் சென்ற 3 கொறக்க மரங்கள் உள்ள பாதையின் பகுதி உரிமைகேட்பவர் பெயர் எச் கெ லிசாநோன, டபினயு பி எ வீரவாதன் யெ எ கருண்டாச, யெ எ வீரசேன யெ எ தாமசேன, யெ எ சேனரத்தின், யெ எ சிமாவதி இலலகல் எல்லோரும் கடவத்த இலலகற்கஹமுனவிருப்பவர்கள் விசாலம் எ 0, றா 0, ப 10 மொத்தம் எ 0 றா 0 ப 07 1

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால் 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 26 ந திகதி காலை 11 மணிக்கு கடவத்த, மஹா வாடி வீட்டில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகள்ள தன்மையையும் குறித்த காணியை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 19 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

என பி எம் சேனிரத்தின், கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு

கொழும்புக் கச்சேரி,

1956 ம ஆண்டு ஓக்டோபர் 6 ந ட

இல 202/ஜே 55 இ 173

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின

(1) ம உபிரிவின் பிரகாரமும 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும நான இத்தால அறிவிக்கின்றேன்

எடுத்தறகொள்ளுவிருக்கும் கானியின் விபரம் —

ஆரம்பப்பட இல எ 3,976 கிராமம்—பட்டகம் தெற்கு

துண்டு 1

கானியின் பெயர் -நயடகாவத்தை எலியல கிகாவத்தை எலியல டெலகாவத்தை, விபரம் தென்னந்தோட்டம், கறகிணறு உரிமை யானா டபிளயு டி பிறம்பிசுகோ, பட்டகம் தெற்கு, கந்தனை, விசாலம் எ 0 று 0, ப 17 4

மேற்குறித்த கானிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம ன்று நவம்பர் மாதம் 27 ந திகதி மாலை 2 00 மணிக்கு ஜாயவல் வாடி வீட்டில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உட்கதைகளை தனமையையும் குறித்த கானியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங் களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ன்று நவம்பர் மாதம் 7 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

தி ப டும் செனவிரத்தின், கூட்டு உதவி அரசாட்சி ஏசனாடு

கொழும்புக கச்சேரி,

1956 ம ன்று ஓகரோபாய் 6 ந வ.

கிழி எ 285

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கானி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிறங்க தேவைக்கு வேண்டியுதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உபிரிவின் பிரகாரமும 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளுவிருக்கும் கானியின் விபரம் —

கிராமம் அங்கலாளை

ஆரம்பப்பட இல A 4,021

துண்டு 1

கானியின் பெயர் வெற்றுகியாகாறுவத்தை விபரம் தென்னந் தோட்டம் உரித்தாளியின் பெயர் திருமதி சி பொன்னம்பலம், 50/9 பாலன்கடை தேன், கொழும்புக விசாலம் எ 0, று 2, ப 04 8

மேற்குறித்த கானிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 5 ந திகதி மாலை 9 30 மணிக்கு கொழும்புக கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உட்கதைகளை தனமையையும் குறித்த கானியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங் களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு நொவெம்பர் மாதம் 28 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

என் பீ எம் செனவிரத்தின், கூட்டு உதவி அரசாட்சி ஏசனாடு

கொழும்புக கச்சேரி,

1956 ம ன்று ஓகரோபாய் 8 ந வ.

இலக்கம் R/Q 4690/28

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிறங்க தேவைக்கு வேண்டியுதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உபிரிவின் பிரகாரமும 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளுவிருக்கும் கானியின் விபரம் —

பிரதம்படம் இலக்கம் A 3,986 குறிச்சி—எகொட கொலன்னால

துண்டு 1

கானியின் பெயர் மந்தாவெல்ல அல்லது மதங்கறும்புற, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 45 ன பகுதி, விபரம் நெல் வயல் (பாவிபிலில்லை), உரித்தாளியின் பெயர் எம் சானில பெற்றேறு, எம் அலிலை

கிங்கோ, எம் யேயில பெற்றேறு, எம் பிறம்பி பெற்றேறு, எல்லோரும் விஜயா ரேட்ட, கொலன்னால, வெள்ளமபிட்டி, விசாலம் எ 0, று 0 ப 08 2

துண்டு 2

கானியின் பெயர் மந்தாவெல்ல அல்லது மதங்கறும்புற, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 38 ன பகுதி, விபரம் நெல் வயல் (பாவிபிலில்லை) உரித்தாளியின் பெயர் எம் சானில பெற்றேறு, எம் அமிசைகோ, எம் யேயில பெற்றேறு, எம் பிறம்பி பெற்றேறு எல்லோரும் விஜயா ரேட்ட கொலன்னால, வெள்ளமபிட்டி, விசாலம் எ 0, 0, ப 11 3

துண்டு 3

கானியின் பெயர் மந்தாவெல்ல அல்லது மதங்கறும்புற, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 40 ன பகுதி, விபரம் நெல் வயல் (பாவிபிலில்லை) உரித்தாளியின் பெயர் எம் சானில பெற்றேறு, 50/1, அங்கொட ரேட்ட, பி உலிலியம் பெற்றேறு, 53, விஜயா ரேட்ட எம் பபிலை பெற்றேறு 40, ஐ டி எச் ரேட்ட பி இகோனில பெற்றேறு, 57/4, காமினி ரேட்ட, பீ பஸ்தியான பெற்றேறு, அங்கொட ரேட்ட, பீ சபதேரில் பெற்றேறு, விஜயா ரேட்ட, பீ செல்லரிடு பெற்றேறு, 38/4, காமினி ரேட்ட, பீ தாமசேன பெற்றேறு, 38/4, காமினி ரேட்ட, பீ சானில பெற்றேறு 36/1, அங்கொட ரேட்ட, பீ டேவித பெற்றேறு 105/31, கெறா ரேட்ட, டபிளயு டி குணதிலக்க, இல 3, குணத்திலக்க ரேட்ட, பீ சோமாவதி பெற்றேறு, 38/4, -காமினி ரேட்ட, பீ கொலலின, பெற்றேறு, 36/2, அங்கொட ரேட்ட, எல்லோரும் கொலன்னால, வெள்ளமபிட்டி, பி அமாரில பெற்றேறு, தலங்கம், விசாலம் எ 0, று 0, ப 10 7

துண்டு 4

கானியின் பெயர் மந்தாவெல்ல அல்லது மதங்கறும்புற, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 47 ன பகுதி, விபரம் நெல் வயல் (பாவிபிலில்லை), உரித்தாளியின் பெயர் எம் சானில பெற்றேறு, 50/1 அங்கொட ரேட்ட, பீ விலலியம் பெற்றேறு, பீ கிமித்திணாமி, பீ மதேனாமி, 35 விஜயா ரேட்ட, பீ சோமாவதி பெற்றேறு, 38/4, காமினி ரேட்ட, கொலன்னால, வெள்ளமபிட்டி, பி அமாரில பெற்றேறு தலங்கம், விசாலம் எ 0, று 0, ப 06 6

துண்டு 5

கானியின் பெயர் மதங்கறும்புற, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 49 ன பகுதி, விபரம் 30 வருஷ 1 மாறமாமும், 15 வருஷ 1 தவட்ட மாறமும், 12 வருஷ 1 மதற்றிய மரத்தையுங்கொண்ட ஓவிற, உரித்தாளியின் பெயர் எம் பபிலை பெற்றேறு, இல 40, அங்கொட ரேட்ட, டபிளயு டி குணதிலக்க இல 3, குணதிலக்க ரேட்ட, எம் பொடிசிக்குரோ, பெற்றேறு இல 52, அங்கொட ரேட்ட, கொலன்னால, வெள்ளமபிட்டி, விசாலம் எ 0, று 0, ப 08 0

துண்டு 6

கானியின் பெயர் சிந்துறேகுமபுற விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 42 ன பகுதி, விபரம் புல் வயல் உரித்தாளியின் பெயர் பீ ஆர் பெற்றேறு, இல 45, அங்கொட ரேட்ட, கொலன்னால, வெள்ளமபிட்டி, விசாலம் எ 0, று 0, ப 02 7

துண்டு 7

கானியின் பெயர் மதங்கறும்புற, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 49/1, 51 ன பகுதிகள், விபரம் 30 வருஷ 1 தென்னகையும் 30 வருஷ 2 பலா மரங்களையும் 20 வருஷ 1 முறும்பு மரத்தையும் கொண்டதோட்டம் உரித்தாளியின் பெயர் டபிளயு மாணல பெற்றேறு, இல 51 விஜயா ரேட்ட, கொலன்னால, வெள்ளமபிட்டி, விசாலம் எ 0 று 0, ப 07 9

துண்டு 8

கானியின் பெயர் சிந்துறேகுமபுற விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 44 ன பகுதி, விபரம் 20 வருஷ 11 தென்னகையும் 8-20 வருஷ 3 மா மரங்களும் 8 வருஷ 1 கொட்டன் மாறமும் 8 வருஷ 1 மதற்றிய மாறமும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் பீ ஜோன் பெற்றேறு, இலக்கம் 151, கொலன்னால, வெள்ளமபிட்டி, விசாலம் எ 0, று 0, ப 05 1

மேற்குறித்த கானிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம ன்று டிசம்பர் மாதம் 19 ந தேதி 10 15 மணிக்கு கொழும்புக கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உட்கதைகளை தனமையையும் குறித்த கானியை எடுத்தற கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங் களையும் 1956 ம ன்று டிசம்பர் மாதம் 1 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இலங்கை அரசாங்க 'கசெற' பத்திரிகை இல 10,945 ல 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 29 ந திகதி பிரசுரிக்கப்பட்ட இக்கானிகளைப்பற்றிய அறிவித்தல் இத்தால் ரத்துசெய்யப்பட்டுள்ளது

கொழும்புக கச்சேரி, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு 1956 ம ன்று ஓகரோபாய் 4 ந வ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினா படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமுட 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமுட நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உடதுமபர பகுதி, கந்த பால கோராளை, கிந்திகொட பிராமத்திலுள்ள (பாகம்) பின்வரும் எ 1, று 3, ப 4 2 விசாலமுள்ள காணி பாகங்கள் கிராமப்பட இல 317 அனுபந்தம் 1 ல துணைகள் 143, 144, 145, 146, 147, 156, 156½, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 169, 169½ என விபரிக்கப்பட்டுள்ளது

அட்டவணை

துண்டு 143

காணியின் பெயர் கொகமொட்டே (கொக்குமுத்து) உரித்தாளியின் பெயர் அம்பகாக்கெர அன செயயது காசிம (அராச்சி) கிந்திகொட, விசாலம் எ 0, று 1, ப 5 8

துண்டு 144

காணியின் பெயர் கொகமொட்டே (கொக்குமுத்து) உரித்தாளியின் பெயர் தெயகொலல் புளசி பண்டா, உடதாவ, விசாலம் எ 0, று 1, ப 18 2

துண்டு 145

காணியின் பெயர் பலலியகுமபுர அதமுனனே உரித்தாளியின் பெயர் பி உமரு லெப்பே, கிந்திகொட, பி ஒமரு லெப்பே, கிந்திகொட விசாலம் எ 0, று 0, ப 29 6

துண்டு 146

காணியின் பெயர் பலலியகுமபுர அதமுனனே, உரித்தாளியின் பெயர் பி உமரு லெப்பே, கிந்திகொட, பி ஒமரு லெப்பே, கிந்திகொட விசாலம் எ 0, று 0, ப 0 7

துண்டு 147

காணியின் பெயர் அத்தமுனனே (அத்தமுனனே ஏனயாய), உரித்தாளியின் பெயர் யு அபனா கரீம், யு செயநுல் அபனா, யு மொகமது செரி, யு மொகமது பசீர், யு அத்திக்கா பீசி, எம் சாவல் அமட, யு அசின உமமா, கிந்திகொட, விசாலம் எ 0, று 0, ப 08 7

துண்டு 156

காணியின் பெயர் நுகாதநதுவேவ, உரித்தாளியின் பெயர் யு பி இலனக்சிங்க, உடதாவ, விசாலம் எ 0, று 0, ப 6 4

துண்டு 156½

காணியின் பெயர் —, உரித்தாளியின் பெயர் யு பி இலனக்சிங்க, உடதாவ, அலவெறும் கெதர உக்குபண்டா, அலவெறும் கெதர கிரிஆமி, அலவெறும் கெதர முடியானசே, அலவெறும் கெதர ரம்பண்டா, விசாலம் எ 0, று 0, ப 01 1

துண்டு 157

காணியின் பெயர் வெலிகட்குமபுர, உரித்தாளியின் பெயர் அலவெறும் கெதர உக்கு பண்டா, அலவெறும் கெதர கிரிஆமி, அலவெறும் கெதர முடியானசே, அலவெறும் கெதர ரம்பண்டா, உடதாவ விசாலம் எ 0, று 0, ப 11 0

துண்டு 158

காணியின் பெயர் வெலிகட்குமபுர, உரித்தாளியின் பெயர் அலவெறும் கெதர உக்கு பண்டா, அலவெறும் கெதர கிரிஆமி, அலவெறும் கெதர முடியானசே அலவெறும் கெதர ரம்பண்டா, உடதாவ, விசாலம் எ 0 று 0, ப 08 7,

துண்டு 159

காணியின் பெயர் வெலிகட்குமபுர உரித்தாளியின் பெயர் அலவெறும் கெதர உக்கு பண்டா, அலவெறும் கெதர கிரிஆமி, அலவெறும் கெதர முடியானசே அலவெறும் கெதர ரம்பண்டா, உடதாவ விசாலம் எ 0, று 0, ப 0 4

துண்டு 160

காணியின் பெயர் மெத அலவெறும் உரித்தாளியின் பெயர் எ முக்குலுத் உமமா, கிந்திகொட, விசாலம் எ 0, று 0, ப 08 0

துண்டு 161

காணியின் பெயர் மெத அலவெறும் உரித்தாளியின் பெயர் எ முக்குலுத் உமமா, கிந்திகொட, விசாலம் எ 0, று 0, ப 01 3

துண்டு 162

காணியின் பெயர் மெத அலவெறும் உரித்தாளியின் பெயர் யு மொகமது அனிப்பா யு அஜஜீரா உமமா, யு சவுத்தா உமமா, கிந்திகொட விசாலம் எ 0, று 0, ப 24 7

துண்டு 163

காணியின் பெயர் மெத அலவெறும் உரித்தாளியின் பெயர் கலதேபொக்க எத்தனாமி, கலதேபொக்க கலுஆமி, கலதேபொக்க ரன்னையதே, உடதாவ, விசாலம் எ 0, று 0 ப 30 3

துண்டு 164

காணியின் பெயர் பலலியகுமபுர (ரதவாகுமபுர), உரித்தாளியின் பெயர் பி உமரு லெப்பே, பி மொகமது லெப்பே, கிந்திகொட விசாலம் எ 0, று 0, ப 0 2

துண்டு 165

காணியின் பெயர் பலலியகுமபுர (ரதவாகுமபுர) உரித்தாளியின் பெயர் பி உமரு லெப்பே, பி மொகமது லெப்பே, கிந்திகொட, விசாலம் எ 0, று 0, ப 12 2

துண்டு 166

காணியின் பெயர் பலலியகுமபுர (ரதவாகுமபுர), உரித்தாளியின் பெயர் பி உமரு லெப்பே, பி மொகமது லெப்பே, கிந்திகொட, விசாலம் எ 0, று 0, ப 08 7

துண்டு 169

காணியின் பெயர் மாகுமபுர, உரித்தாளியின் பெயர் கலதே பொக்க எத்தனாமி, உடதாவ, விசாலம் எ 0, று 0, ப 28 0

துண்டு 169½

காணியின் பெயர் —, உரித்தாளியின் பெயர் கலதே பொக்க எத்தனாமி, மொகமது லெப்பே, உடதாவ, விசாலம் எ 0, று 0, ப 0 2

மேற்குறித்த காணிக் கு உரித்துக்கேள்சினுற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம (நூ) நவம்பர் மாதம் 20 ந தேதி காலை 11 மணிக்கு வேரகன தோட ரெஸ்ட் அவுஸ்சில என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகனினை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம (நூ) நவம்பர் மாதம் 13 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும், கேட்கப்படும் நஷ்ட ஈடுத தொகை நியாயமான தென நிரூபிக்கக்கூடிய சாதனங்களைத் தவிர விசாரணையின் போது சமர்ப்பிக்கவேண்டும்

ஆ த மூத்தி,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனா

கண்டிக் கச்சேரி,

1956 ம (நூ) ஒகரோபாயீர் 6 ந ல

LD 4778

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினா படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமுட 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், கண்டி பாத துறைவாறெட்ட பகுதி, கந்தாறே கோராளை வடக்கு, உடுவெல் பலலேகமவிருக்கும், சிலவெல் தென்ன எனப்படும் காணியில் 1 ஏக்கர் விசாலங்கொண்ட நிலப்பகுதி அளக்கப்படும் பிரதமப்பட இலக்கம் A 2,253 ல் துண்டு 1 என விவரிக்கப்பட்டுமிருக்கின்றன இதை உரிமை கோருபவரின் பெயர் ஆர் ஜி. சயிமன, கலப்பிலை தோட்டம், பனவில்

மேற்குறித்த காணிக் கு உரித்துக்கேள்சினுற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம (நூ) நவம்பர் மாதம் 22 ந தேதி மு 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகனினை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம (நூ) நவம்பர் மாதம் 15 ந் தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும், கேட்கப்படும் நஷ்ட ஈடுத தொகை நியாயமான தென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்

ஆ த மூத்தி,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனா

கண்டிக் கச்சேரி,

1956 ம (நூ) ஒகரோபாயீர் 6 ந ல

இலக்கம் LD/LB 30
1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
 காணியின் பெயர் கல்ஹாசெவ்வத்த (துண்டு இல 1) ரூட்டு (துண்டு இல 5) ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,339, விசாலம் துண்டு இல 1, ஏ 84, ரூ 3, ப 38 துண்டு இல 5 ஏ 0, ரூ 1 ப 35 மொத்தம் ஏ 85, ரூ 1, ப 33 இருப்பு உணந்தெனன ஹெல் துமெத்த கிராமம், தியுதிலை கோரண, உட்கேறவாஹெட்டி கா அ வின பிரிவு, நுவரெலியா டிலத்தி, மத்திய மாகாணம் உரிமை கோருபவர் குமாரகே எல்டேல கொ, விமிற, ஹில்டன லாண்ட, நிக்கிலகலகல

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக, அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ரூப காத்தினை (நவம்பர்) மாதம் 26 ந்தேதி பி ப 2 மணிக்கு ஹெற்குறங்கடடை விடுதி இல்லத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுத தொகையையும் அத கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈடுத தொகையையும் அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ரூப காத்தினை (நவம்பர்) மாதம் 15 ந்தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டி எல் பனமபல்லன், பகுதி நில உத்தியோகத்தா, நுவரெலியாக கச்சேரி, 1956 ம ரூப புரடாதி (செப்டெம்பர்)மீ 28 ந் உ

இல LD/LB 1
1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
 காணியின் பெயர் துமெற்றியவத்த பிரதம்படம் A 1,668 இல துண்டு இலக்கம் 1, பரப்பு ஏ 1, ரூ 0, ப 153 இருப்பு மத்திய மாகாணம், நுவரெலியா டிலத்தி, டியத்தலக்க கோறண ஹெற்குற ஹெற்ற கிராமம், உரிமையாளர் டபிளவு கிகிரமசிக

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ரூப காத்தினை (நவம்பர்) மாதம் 26 ந்தேதி 2 30 மணிக்கு ஹெற்குறகெற்ற வாயு வீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுத தொகையையும் அத கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ரூப காத்தினை (நவம்பர்) மாதம் 15 ந்தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டி ஜே சேரசிக், டிலத்தி அரட்சாட்சி ஏசண்டு, நுவரெலியா கச்சேரி, 1956 ம ரூப (சுரோபர்) ஐப்பசிமீ 5 ந் உ

இலக்கம் LD 1296
1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
 காணியின் பெயர் பலமோரல தோட்டம், A 2,356 ம இலக்க ஆரம்ப படத்தின் 1 ம இல துண்டு, விசாலம் 2 ஏக்கர், 2 ஹட்டல், 0 பாசல் இருப்பு அக்கர்பத்தன் எனப்படும ஹோப்புருக கிராமம், திம்புள கோரண கொதம்பை பிசா அ வின பிரிவு, நுவரெலியா டிலத்தி,

மத்திய மாகாணம், விபரம் 30 வருடங்களுக்கு மேற்பட்ட தேயிலை, உரித்துக் கோருபவர் பலமோரல் (சிலோன்) எல்டேல கொ, விமிற, ஹெல்ல விட்டோல் அன கோ விமிற கொழுமுடி

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ரூப காத்தினை (நவம்பர்) மாதம் 29 ந்தேதி மு ப 10 மணிக்கு பலமோரல் தோட்டக் கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுத தொகையையும் அத கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ரூப காத்தினை (நவம்பர்) மாதம் 20 ந்தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டி எல் பனமபல்லன், பகுதி நில உத்தியோகத்தா, நுவரெலியாக கச்சேரி, 1956 ம ரூப (செப்டெம்பர்) புரடாதிமீ 29 ந் உ

LA 3356/J/AL/2068
1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
 பிரதம்படம் இல A 1,356 கிராமம்—மரகனகுலம்

துண்டு 2
 காணியின் பெயர் மீகஹவத்த விபரம் குளக்கட்டின் பாகமும் 60 வயதுள்ள 7 தென்கை அடங்கிய தெனநந தோப்பு உரிமை கேட்பவர் பெயர் T D ஜோன பீரில், துமமலதேனிய, வென்னப்புல, மெத்தசிறுஹ ஆராச்சிகெ மரதேலினை அப்புஹாமி, பென்னன கணிய காக்கா பள்ளிய, வீரபுலிகே சலமன பொனாந்து, மரதன்குளம், காக்கா பள்ளிய விசாலம் ஏ 0, ரூ 0, ப 26 4

துண்டு 3
 காணியின் பெயர் மீகஹவத்த, விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட 12 தென்கை அடங்கிய தெனநந தோப்பு, உரிமைகேட்பவர் பெயர் T D ஜோன பீரில், துமமலதேனிய, வென்னப்புல M A மாதேலில் அப்புஹாமி, பொன்னனகணிய, காக்காபள்ளிய W சமலன பானாந்து மரதன்குளம், காக்காபள்ளிய விசாலம் ஏ 0, ரூ 1, ப 7 0 மொத்தம் ஏ 0 ரூ 1, ப 33 4

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ரூப காத்தினை (நவம்பர்) மாதம் 23 ந்தேதி மு ப 9 00 மணிக்கு கிலாபம் உணவுக்கட்டுப்பாட்டு கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுத தொகையையும் அத கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ரூப காத்தினை மாதம் 16 ந்தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டி வியனகே, டிலத்தி உத்தவி அரட்சாட்சி ஏசண்டு, புத்தளம் கச்சேரி, 1956 ம ரூப ஐப்பசிமீ 2 ந் உ

காணி மீட்டற் சட்டம்

LA 3476/J 54 L 272
1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இன்னகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகே கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் அளிக்கப்பட்ட இன்னொருவாமுலமாக 1956 ம ரூப காத்தினை மாதம் 19 ந்தேதி பி ப 2 30 மணிக்கு நாததாண்டிய காரியதிகாரியின் கந்தோரில் எனமுன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரித்தான தன்மையையும் காம நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும் நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணக்கெடுத்த விவரத்தையும் 1956 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 12 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுதாமலும் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
புத்தளம் டி.லி.லி.க. உதவி எஜ்ஜைர டொன ஜோன பிறுனசெல டக்லஸ் வியனகே ஆதீய நான மேற்சொல்லிய 1960 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

டி. வியனகே,
டி.லி.லி.க. உதவி அரசாட்சி எச்சனாடு
புத்தளம் சச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூன் 2 ந் உ.

அடவணை
ஆரம்பப்பட்ட இல A 1,177 கிராமம்—ஹிமபுட்டவல்
புணை 3
காணியின் பெயர் குலமரத்தெடி காணி படுகி விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட 6 தென்கிணை 8 வயதுள்ள ஒரு தென்கிணையும் 4 வயதுள்ள ஒரு தென்கிணையும் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தென்கிணை 5 தோப்பு, உரிமையேட்பவா பெயர் W A A ரோபீனு லோவ, தலவில், மாறவில் விசாலம் ஏ 0, ஹ 0, ப 10

புணை 4
காணியின் பெயர் குலமரத்தெடி காணி படுகி, விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு பலா மாம, ஜீவையால் வேயந்த கனிமண்ச்சாக்கருமுள்ள ஒரு வீடும ஒரு நிலக்கிணையும் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தென்கிணை 5 தோப்பு, உரிமையேட்பவா பெயர் W A A ரோபீனு லோவ தலவில், மாறவில், விசாலம் ஏ 0, ஹ 3, ப 30 மொத்தம் ஏ 1, ஹ 0 ப 0

நாளுவித அறிவித்தல்கள்

இலக்கம் LS 3689
1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

புறங்கலகம் கிராம அபிவிருத்திச் சங்க நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகிய திருவாளர்கள் ஜே.சுந்தர முதியானசொலாகே ஹீனமுதியானசே செனிவிரத்தினா, பிபிலே குரு அப்பு முதியானசொலாகே குடமஹாத்மாய யுவி சங்கலிகெதர் கிரிஅப்பு என்பவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லிக்கால்தென்ன கிராமத்திலுள்ளதும் கடைசிக் கிராமப் படம் 643 இல் 115 ம் இலக்கத் துண்டுமாதிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய அரை ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு துணிநிலையம் நிறுவுதற்பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்ததுள்ளனர்

2 அந்த நிலம் அந்த நோக்கத்திற்குக் கொடுக்கப்பட்டகட்டியதற்காக விருக்கிறதும் குத்தகைக்குத் தருமபடியான விண்ணப்பத்தை மறழும் நிபந்தனைகளோடு பின்புலவளவற்றுக்கும் அமைய வழங்குவதற்காக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) காலம் 5 வருடம்,
- (ஆ) வாடகை வருடம் ரூபா ஒன்று
- (இ) குத்தகையை பெறுபவர்கள் குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 6 மாத காலத்தினுள் அரசாங்க மாகாண அதிபர் திருப்பிப்படுத்தியாக அந்நிலத்தில் ஒரு நிர்ந்தர துணிநிலையம் நிறுவுதல் வேண்டும்
- (ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு துணிநிலையம் தாபிக்க உபயோகிக்கலாமெயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுதாமலும் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளூ டபிளூ ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிககாக
கொழும்பு,
1956 ம் ஆண்டு ஓக்டோபர் 12 ந் உ.

LS 3666
1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

உட்பலாத ஜக்கிய விவசாய விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கம் வதுகி டி.லி.லி.க. உடுக்கிந்த மாவட்டத்தைச் சேர்ந்த உட்ப பலாத கோத்தையிற பாபுகம் கிராமத்தில் உள்ளதும் 521 ம் இல் முடிவான கிராமத் திட்டப்படுத்தல் 289 ம் இல் காணிக்கையுடைய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலத்தை, அதில் வேலை அலுவல் அகம், வாகன கரேஜ கிடங்குகள், பெற்றோல் குதம் முதலியன நிறுவுதற்பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்ததுள்ளனர்

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கின்றது குறித்த விண்ணப்பத்தை, மறழும் நிபந்தனைகளோடு பின்புலவளவற்றுக்கும் அமைய வழங்குவதற்காக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) காலம் 99 வருடம்
- (ஆ) வாடகை வருடம் ரூபா 10 வீதம்,
- (இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஆறு மாத காலத்தினுள், வதுகி டி.லி.லி.க. அரசாங்க அதிபர் திருப்பிப்படுத்தியாக அந்நிலத்தில் குறித்த கட்டிடங்களை நிறுவுதல் வேண்டும்
- (ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை குறித்த கட்டிடங்களை தாபிக்க உபயோகிக்கலாமெயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத் தேதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுதாமலும் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளூ டபிளூ ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிககாக
கொழும்பு,
1956 ம் ஆண்டு ஓக்டோபர் 12 ந் உ.

இலக்கம் LS 3595
முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

கனடெகெதர் பலாத கிராமாபிவிருத்திச் சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகிய கனடெகெதர் வாசுகளாகிய திருவாளர்கள் கோனூ முடியானசொலாகே டி.லி.லி.க. பண்டா, செனாத பண்டார நாயக்க சியம்பல் வெஹொரவாரியாகிய திருவாளர் விநிதநாட பணிகைய லாகெ கிராமபவர்கள் குருஞ்சுக்கல் மாவட்டம் சியம்பல் வெஹொர கிராமத்தில் 1235 ம் பிரதமபடுத்தல் 11 ம் துண்டிலிருப்பதான 2 ஹட்டவரை விஸ்தீரணமுள்ளவோ முடிக்குரிய காணிக்கையுடைய அத்தகைய தேயோ கிராமாபிவிருத்திச் சங்க மண்டபம் ஒன்று நிறுவுதற்பொருட்டு குத்தகைக்குக் கேட்டு விண்ணப்பத்திருக்கிறார்கள் என்று இததால் அறிவித்தல் செய்யப்படுகிறது

2 குறித்த கருமத்தின் பொருட்டு அக்காணி கிடைக்கக்கூடியதாயிருக்கிறது எனைய நிபந்தனைகளுடன் பின்புலம் நிபந்தனைகளுக்கமைவாகக் குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு குத்தகை கொடுக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் 5 ஆண்டுகள்
- (ஆ) வாடகை ஆண்டுகள் 2 ரூபா
- (இ) குத்தகைக்குத் திருப்பவர்கள் குத்தகை தொடங்கிய வோராண்டு காலத்திற்கிடையில் குருஞ்சுக்கல் அரசாங்க மாகாணத்திபர் திருப்பிப்படுத்தல் வித்ததில் குறித்த காணியிலே ஓர் கிராமாபிவிருத்தி மண்டபத்தை நிறுவுதல் வேண்டும்
- (ஈ) குத்தகைக்காரர் குறித்த காணியை ஓர் கிராமாபிவிருத்தி மண்டபத்துக்கான இடமாக உபயோகிக்கவேண்டுமெயன்றி வேறெனக் கருமத்தின் பொருட்டும் உபயோகிக்கக்கூடாது

3 குறித்த குத்தகையைக் கொடுக்கக்கூடாதென இத்தகைய திகதியிலிருந்து ஆறுவாரங்களுக்கிடையில் தக்க காரணங்கள் எழுதாமலும் காட்டினாலன்றி அக் குத்தகை கொடுக்கப்படும்

டபிளூ டபிளூ ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிககாக
கொழும்பு,
1956 ம் ஆண்டு ஓக்டோபர் 12 ந் உ.

விளம்பரம்

1956 ம் ஆண்டு ஜூன் (ஓக்டோபர்) மாதம் 17 ந்திகதி புத்தளமுமையும், 18 ந்திகதி வியாழக் கிழமையும் அரசாங்க விடுமுறை நாட்களாகவிருப்பதை முன்னிட்டு, 1956 ம் ஆண்டு ஜூன் (ஓக்டோபர்) மாதம் 19 ந்திகதி வெளியிடப்படவிருக்கும் அரசாங்க வாதத்தமாய் பத்திரிகையிற பிரசுரிக்கப்பட வேண்டிய சுகல் விளம்பரங்களும், விஞ்ஞாபனங்களும் 1956 ம் ஆண்டு ஜூன் (ஓக்டோபர்) மாதம் 13 ந்திகதி சனிக்கிழமை பிற்பகல் 12 30 மணி வரையில் அரசாங்க அச்சுத்திற்கு வந்துசேரவேண்டுமென்ப பொது சனங்களுக்கு இததால் தெரிவிக்கப்படுகின்றது

அரசாங்க அச்சகம், கொழும்பு,
1956 ம் ஆண்டு ஜூன் (ஓக்டோபர்) மாதம் 2 ந்திகதி.

பொதுத் திலவா,
அரசாங்க அச்சுத் தலவா

(Published by Authority)

PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

PAGE	PAGE
Land Settlement Notices —	Land Sales by the Settlement Officers —
Preliminary Notices	Western Province
Final Orders	Central Province
	Southern Province
	Northern Province
	Eastern Province
Land Sales by the Government Agents —	North Western Province
Western Province	North Central Province
Central Province	Province of Uva
Southern Province	Province of Sabaragamuwa
Northern Province	
Eastern Province	Land Acquisition Notices
North Western Province	Notices under the Land Development Ordinance
North Central Province	Land Redemption Notices
Province of Uva	Miscellaneous Land Notices
Province of Sabaragamuwa	Lands under Peasant Proprietor Scheme
	1379
	1388
	1389
	1389

PART V published with this Issue contains Book List and notice to Revoke or suspend Private Carrier's Permit under Regulation 12, &c

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 367 OF 1956

Reference No LD 3652/J56 LG 342

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act No 9 of 1950 as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, October 3, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I
Government Agent, Assistant Government Agent
or other authorized Officer

II
Description of Land

The Government Agent, Batticaloa District, or other officer authorized by him

- (1) A portion, in extent about 150 by 10 ft out of the land bearing assessment No 195 Bar Road, situated in Mattikaly within the Urban Council limits of Batticaloa, Mannunai Pattu North, Batticaloa District, and bounded as follows —

North by land claimed by Kadramathamby,
East by Bar Road,
South by remaining portion of the same land,
West by Mattikalai Ariu

- (2) A portion, in extent about 250 by 10 ft out of the land bearing assessment No 94, Kadramai Road, situated in Mattikaly within the Urban Council limits of Batticaloa, Mannunai Pattu North, Batticaloa District, and bounded as follows —

North and south by remaining portions of the same land,
East by Mattikalai Ariu,
West by Kadramai Road

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 368 OF 1956

Ref No MA/AC/2682/56-J56 LG38 S

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act No 39 of 1954, I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent Municipal Commissioner, Colombo, or other officer authorized in that behalf by such Government Agent, Assistant Government Agent or Municipal Commissioner, Colombo, and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo September 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
<i>Government Agent Assistant Government Agent, Municipal Commissioner Colombo, or other authorized Officer</i>		<i>Description of Land</i>
The Municipal Commissioner, Colombo, or other officer authorized by him	All that allotment of land bearing assessment No 63, Kollupitiya Lane, situated in Kollupitiya Ward within the Municipal limits of Colombo, in extent about 0A 1R 04P and bounded as follows — North by premises bearing assessment Nos 24 and 28 Pendennis Avenue and premises bearing assessment No 67 Kollupitiya Lane East by premises bearing assessment No 67 Kollupitiya Lane, South by Kollupitiya Lane and premises bearing assessment No 59, Kollupitiya Lane, West by premises bearing assessment Nos 55 and 59, Kollupitiya Lane and premises bearing assessment No 24, Pendennis Avenue	

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act No 9 of 1950 as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I Charles Percival de Silva Minister of Lands and Land Development do hereby direct the Acquiring Officer referred to in column III of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in column IV of that Schedule

Colombo, October 8, 1956		C P DE SILVA, Minister of Lands and Land Development	
SCHEDULE			
<i>Column I Reference No</i>	<i>Column II Order No 1956</i>	<i>Column III Acquiring Officer</i>	<i>Column IV Description of Land</i>
LA 2968/J 54 D 470	369	The Government Agent, Sincomalee District	Lot 1 in preliminary plan A 1 101
LA/LRO/54/116-J 55 L 555	370	The Government Agent, Kurunegala District	Lots 1, 2 3, 4 and 5 in preliminary plan A 1,374
LD 3523/J 55 E 48	371	The Government Agent, Batticaloa District	Lot 1 in preliminary plan A 1,230
LA 3491/J/LLD/321/53 (VE)	372	The Government Agent Matale District	Lots 209 and 210 in supplement No 1 to final village plan No 69
QA 159/J/LG/647/53	373	The Government Agent, Colombo District	Lot 1 in preliminary plan A 3,877
LD 4484 (n)/J/AL/2016 (VE)	374	The Government Agent, Kandy District	Lots 2 3 and 11 in preliminary plan A 2,006
LA/C 63/J/AL/1997	375	The Government Agent, Galle District	Lots 514, 517, 519 523 523 1/3 523 1/4 524, 524 1/5, 524 1/6, 525, 526 and 532 in supplement No 3 to final village plan 475
LA/A 31/J 55 E 222	376	The Government Agent, Galle District	Lots 1 and 2 in preliminary plan A 1,460
LD 4836/J 55 T 204	377	The Government Agent, Kandy District	Lot 1 in preliminary plan A 2,322

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 378 OF 1956

Reference No LD 4924/J 55 T 506

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, October 8, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized Officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Kandy District, or other officer authorized by him	A portion, in extent about 4½ acres, out of the land called South Wanarajah Estate, situated in Dickoya Village, Uda Bulathgama, Kandy District, and bounded as follows — North, south and west by lot 28 in P P A 2,015 East by South Wanarajah Estate (T P 48 658) and P W D Road from Norton Bridge to Dickoya	

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) An extent of about 32 39 perches from the land called Millagahawatta, situated at Rajagiriya, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North by 4th Lane, Rajagiriya,
East by road (Lane),
South by remaining portion of the same land claimed by P N Gomes,
West by remaining portion of the same land claimed by P D Gomes

(2) An extent of about 0A 1R 13P from the land called Delgahakurunduwatte, situated at Pagoda, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North by property claimed by L G de Silva,
East by road from Cotta Road to Pagoda Road,
South by 2nd Cross Street
West by property claimed by L M Perera

(3) An extent of about 22 perches from the land called Gorakagahalanda, situated at Muthana, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North and east by remaining portions of the same land,
South by land claimed by Charles Lawrence Edirisinghe
West by Edirisinghe Road

Ref No J/56 T 67 R/Q 121
Colombo, August 30 1956

C P DE SILVA
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 200 ft by 80 ft out of land bearing assessment No 651, Bloemendhal Road, situated at Kotahena East, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North and east by remaining portions of the same land
South by Port Commission property
West by land bearing assessment No 496, Aluthmawatte Road (Government Quarters) and land bearing assessment No 500/1, Aluthmawatte Road claimed by Mr S S Antony

Ref No J/56 C 183, R/Q 128
Colombo, July 13, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land in extent about 2 acres, bearing assessment No 77, Veluwana Road, situated at Dematagoda within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North by lands claimed by M C L Abeyssekera, Mrs D M S Abeyssekera, J E A Abeyssekera and Mrs P M Abeywardena,
East by lands claimed by Samarasinghe, Agnes Wijemanne and Violet Patricia Fernando,
South by Veluwana Road,
West by land claimed by W M P Jayawardena

Ref No J/56 E 257 R/Q 135
Colombo, September 22 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 1 rood from the land called Banduragodawatta, situated in Banduragoda, Hapitigam Korale, Colombo District, and bounded as follows —

North by the remaining portion of the same land
East by Banduragoda Kudagammana V C Road,
South by Banduragoda Cemetery
West by the remaining portion of the same land

Ref No Q B 225/J 56 LG 100
Colombo, September 22 1956

C, P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 0A 3R 10 8P out of the land called Castlereagh Estate, situated in Summerville Village, Uda Bulathgama, Kandy District, and bounded as follows —

North by a portion of the same land in tea,
East by part of Hambantota Oya (left bank),
South by land already acquired for the Hydro Electric Scheme, Stage II,
West by lot 3 in P F A 2,015

Ref No J/56 1 121/LD 4938
Colombo, May 10 1956

C P DE SILVA
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950 as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 30 ft x 10 ft out of the land called Bandarawatta alias Bellankōtiyawatta, situated at Naimana South Village, Wellaboda Pattuwa and Four Gravets Mataira District and bounded as follows —

North by Irrigation Channel
East by the land called Suriyagasaddara
South by the remaining portion of the same land
West by P W D Road from Welawatta to Kekanadua

Ref No J/LG/2443/LB 2279
Colombo September 6, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) An allotment of land called Dambagaspitiya, in extent approximately 15A 2R 11P situated in the Village of Padagoda, Wewgam Pattu, Batticaloa District and bounded as follows —

North by Gal Oya Development Board land, and land called Kurundu adimunnama,
East by Dry Stream and Gal Oya Development Board land,
South by Gal Oya Development Board land,
West by Road from Padagoda to Kolnahara

(2) An allotment of land called Kurundu adimunnama, in extent approximately 4A 3R 30P, situated in the village of Padagoda Wewgam Pattu Batticaloa District, and bounded as follows —

North by Gal Oya Development Board land
East by Gal Oya Development Board land,
South by land called Dambagaspitiya
West by Gal Oya Development Board land

Ministry's Reference No J 56 L 213
Batticaloa Kachcheri's Ref No LD 3637
Colombo, September 22, 1956

C P DE SILVA
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950 as amended by the Land Acquisition (Amendment) Act No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 0A 1R 5P out of the land known as Sinnawattai (TP 247 389), situated in Irakkaturwadda Village, Manmunai South and Fruvil Porativu Pattu, Batticaloa District, and bounded as follows —

North by remaining portion of the same land,
East by G O D B land,
South by remaining portion of the same land,
West by stream

(2) A portion in extent about 0A 1R 7P out of the land known as Sinnawattai (TP 247,389 and TP 244,125), situated in Irakkaturwadda Village, Manmunai South and Fruvil Porativu Pattu, Batticaloa District, and bounded as follows —

North by remaining portion of the same land,
East by stream
South by remaining portion of the same land
West by G O D B land

Ministry's Reference No J 56 L 214
Batticaloa Kachcheri's Ref No LD 3638
Colombo, September 22 1956

C P DE SILVA
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The land called Pilavadiyalavu, in extent about 2,500 square yards, situated in Miravoda Tamil Village, Eravur and Korala Pattus, Batticaloa District and bounded as follows —

North by land claimed by K Valliammai,
East by land claimed by the temple,
South by lane,
West by land claimed by Sinnar Veeacuddy, Arumugam and others

Ministry's Reference No J 56 E 255
Batticaloa Kachcheri's Ref No LD 3643
Colombo, September 22, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

No LA 3553/J 56 E 117

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1½ acres from the land called Devalagodella, situated in the Village Headman's Division of Kiri metiyana East, Pitigal Korale South, Chilaw District, and bounded as follows —

North and west by remaining portions of the same land,
East by Dewale land,
South by school lands of Kiri metiyana Boys' and Girls' Schools and land claimed by Mr Alexander Jayamaha

Colombo, September 22, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

No LA 3558/J 56 T 225

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 0A 0R 20P, out of the land called Pansalawatta, situated at Koswatta, Village Headman's Division of Koswatta, Pitigal Korale South, Chilaw District, and bounded as follows —

North by property claimed by Koswatta Buddhist Temple,
East by P W D Road,
South by land claimed by E S Podimona and P W D Road,
West by property claimed by Koswatta Buddhist Temple

(2) A portion, in extent about 0A 0R 0 65P, out of the land called S 89 Kolla, situated at Koswatta, Village Headman's Division of Koswatta, Pitigal Korale South, Chilaw District, and bounded as follows —

North by property claimed by Koswatta Buddhist Temple,
East and south by P W D Road,
West by remaining portion of the same land

Colombo, September 22, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Dambagahaidama, in extent 0A 1R 17P, situated in Hammillawetiya Village, Kunchuttu Korale, Hurudu Palata, Anuradhapura District, surveyed and described as lot 1 in preliminary plan A 138

Ref No J/LLD/594/53
Colombo, September 22, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 3½ acres out of the land called Gorokgahamadawatta (lot 34 in F V P 482), situated in Miriswatte Village, Bulathgama Wasama, Kadawatha and Meda Korale, Ratnapura District, and bounded as follows —

North by a portion of the same land (lot 34 in F V P 482)
East by a portion of the same land (lot 34 in F V P 482), and premises of R/Balangoda Vidyalaya (lot 57 in Supplement No 1 to F V P 482),
South by private land (lot 54 in F V P 482),
West by private land (lot 54 in F V P 482), and a portion of the same land (lot 34 in F V P 482) o

Ref No J 55 E 420
Colombo, September 22, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The land called Hapugaspititiya Hitnawatta, in extent about 1 acre, situated in Kahawandala Village, Udumulla Wasama Galboda and Kimgodra Korales, Kegalla District, and bounded as follows —

North by footpath and the land called Kankanangewatta,
East by the land called Nintharadeniya Kumbura,
South by footpath and the land called Kandankumbura,
West by the land called Dahanegeewatta,

Ref No J/56 E 123/LM5604
Colombo, September 22, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres out of the land called Nagahagawahena *alias* Udagalehena, situated in Mahalla Village, Bopetta Wasama, D R O s Division of Dehigampal Korale and Lower Bulathgama, Kegalla District, and bounded as follows —

North by the remaining portion of the same land,
East by the land called Nagahagawahena claimed by H A Mudiyanse,
South by a footpath,
West by the land called Kajugahapitiyewatta claimed by H A Mudiyanse and others

Ref No J/56 E 145/LM 5607
Colombo, September 22, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No QA 202/J 55 E 173

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 3,976 Village—Batagama South

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Naidegewatta <i>alias</i> Hikgaharwatta <i>alias</i> Delgahawatta	Coconut garden contains a masonry well	W D Brumby Singho of Batagama South, Kandana	0	0	17 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Jaela Resthouse, on November 27, 1956, at 2 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 17, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, October 6, 1956

N B M SENEVIRATNE,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No R/Q 4690/28

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,986 Situation—Egoda Kolonnawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent			
				A	R	P	
1	Mandawala <i>alias</i> Madangaha kumbura part of assessment No 45, Wijaya Road	Paddy field (abandoned)	M Charis Perera, M Ams Singho, M Jamis Perera and M. Brumby Perera, all of Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0	8 2	
2	Mandawala <i>alias</i> Madangaha kumbura part of assessment No 38, Wijaya Road	do	do		0	0 11 3	
3	Mandawala <i>alias</i> Madangaha kumbura part of assessment No 40, Wijaya Road	do	H Lily Perera, 50/1, Angoda Road, B William Perera, 53, Wijaya Road, M Pabilis Perera, 40, I D H Road, P Igonis Perera, 57/4, Gamuni Road, B Bastian Perera of Angoda Road, B Subateris Perera of Wijaya Road, B Selistina Perera, 38/4, Gamuni Road, B Dharmasena Perera, 38/4, Gamuni Road, B Charis Perera, 36/1, Angoda Road, B Davith Perera, 105/31, Kent Road, W D Gunatilaka, 3 Gunatilaka Road, B Somawathe Perera, 38/4, Gamuni Road, B Joslin Perera, 36/2, Angoda Road, all of Kolonnawa, Wellampitiya, and P Amaris Perera of Talangama	H Lily Perera, 50/1, Angoda Road, B William Perera, B Simitahani and B Manohani of 53, Wijaya Road, B Somawathe Perera, 38/5, Gamuni Road, Kolonnawa, Wellampitiya, and P Amaris Perera of Talangama	0	0	10 7
4	Mandawala <i>alias</i> Madangaha kumbura part of assessment No 47, Wijaya Road	do	H Lily Perera, 50/1, Angoda Road, B William Perera, B Simitahani and B Manohani of 53, Wijaya Road, B Somawathe Perera, 38/5, Gamuni Road, Kolonnawa, Wellampitiya, and P Amaris Perera of Talangama	0	0	6 6	

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
5	Madangahaowita, part of assessment No 49, Wijaya Road	Owita contains 1 mara tree 30 years, 1 dawata tree 15 years, 1 madatiya tree 12 years	M Pabils Perera, 40, Angoda Road, W D Guna tilaka, 3, Gunatilaka Road, M Podusingho Perera, 52, Angoda Road, Kolonnawa, Wellampitiya	0	0	8
6	Smtugekumbura, part of assessment No 42, Wijaya Road	Grassfield	B R Perera, 45, Angoda Road, Kolonnawa, Wellampitiya	0	0	27
7	Madangahawatta, parts of assessment Nos 49/1 and 51, Wijaya Road	Garden contains 4 coco nut trees 30 years, 2 jak trees 30 years and 1 munamal tree 20 years	W Manel Perera, 51, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0	79
8	Smtugekumbura, part of assessment No 44, Wijaya Road	Garden contains 11 coco nut trees 20 years, 3 mango trees 8-20 years, 1 kottan tree 8 years, and 1 madatiya tree 8 years	B John Perera, 151, Kolonnawa Road, Kolonnawa, Wellampitiya	0	0	51

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on December 19, 1956, at 10 15 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 1, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount. The notice which was published in the Government Gazette No 10,945 of June 29, 1956, is hereby cancelled, in so far as it relates to these lands.

The Kachcheri,
Colombo, October 4, 1956

U A GUNERATNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No Q B 4/207/J 55 LG 427

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan No A 4,031 Village—Pannipitiya	Name of Owner	Extent		
					A	R	P
1	Delgahawatta	Part of garden (no cultivation)	Ramanayake Arachchige Don Kulapala Senewiratne, Petrol Shed, Maharagama	0	0	41	
2	Mahamegahawatta	do	Mrs A. O S Dissanayake of Magistrate's Bungalow, Kurune gala	0	1	157	
3	Do	do	The New Asia Trading Co., Ltd., of 180, Vauxhall Street, Colombo 2	0	0	19	
Total					0	1	388

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing before me at the Resthouse, Homagama, on November 20, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 13, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, October 6, 1956

N B M. SENEVIRATNE,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 of 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No Q B 173/J/LG/462/53

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,983 Village—Karagahamuna Ihala	Name of Owner	Extent		
					A	R	P
1	Delgahawatta	Garden contains 3 jak 20-30 years, 2 jak, 7 mango, 1 bel and 4 lunumidella trees 5-10 years	Mrs J N Engonona, Ihalakaragahamune, Kadawata	0	0	23	
2	Do	Garden contains 1 kaju tree 5 years, and retaining wall (stone)	Alpin Appuhamy, c/o Dharmawardena Saram, Ihalakaragahamuna, Kadawata	0	0	24	
Total					0	0	47

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Mahara Resthouse, Kadawata on November 26, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 19, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, October 6, 1956

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No Q B 140/J 54 LG 352

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Lot	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R	P
Description of the lands to be acquired						
Preliminary plan No A 3,982 Village—Karagahamuna Thala						
1	Millagahawatta	Garden contains 2 coconut, 2 rubber and 2 kitul trees 3-5 years, 2 rubber trees 10 years, and 1 goraka and 2 hora trees 1 year	H K Laisa Nona, W P W Weerawardena J A Karunadasa, J A Weerasena, J A Dharmasena, J A Senaratna and J A Sirmawathie, all of Ihalakarakahamuna, Kadawata	0	0	3 1
2	Millagahawatta alias Horagahawatta	Garden contains 7 arecanut 2 jak, 2 mango, 1 hora, 1 godapora and 2 coconut trees 5-15 years, 40 arecanut and 2 coconut trees 1-2 years, and part of a temporary building	Moragoda Liyanage Stephen Pinto, Moragoda Liyanage Roslin Pinto and her children, viz, J A D Karunatileke, J A D Lionel Dharmasena, J A D Charlet Dharmatileke, J A D Asoka Jayawathie, J A D Mahmi Sriyawathi, J A D Nihal Dharmasena, all of Ihalakarakahamuna, Kadawata	0	0	3
3	Millagahawatta	Part of path contains 3 goraka trees 10 years	H K Laisa Nona W P A Weerawardena, J A Karunadasa, J A Weerasena, J A Dharmasena, J A Senaratna and J A Sirmawathie, all of Ihalakarakahamuna, Kadawata	0	0	1
				Total	0	0 7 1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Mahara Resthouse, Kadawata, on November 26, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 19, 1956 the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, October 6, 1956

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No QA 285/J56 C174

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Lot	Description	Name of Claimant	Extent		
			A	R	P
Description of the land to be acquired					
Preliminary plan No A 4,021 Village—Angulana					
1	Wetakeyiyagahawatta	Coconut garden Mrs C Ponnambalam, 50/9, Pamankada Lane, Colombo 6	0	2	4 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 5, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 28, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, October 8, 1956

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No L D 4796

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired
The following portions of lands totalling in extent 1A 3R 4 2P situated in part of Kindigoda Village, Kandapahala Korale, Uda Dumbara Division, Kandy District, and more particularly surveyed and described as lots 143, 144, 145, 146, 147, 156, 156½, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 169 and 169½ in Extract No 1 of Village Plan No 317 C P —

SCHEDULE

Lot	Name of Land	Name of Claimant	Extent		
			A	R	P
143	Kokmotae (Kokumuttu)	Ambagahagedara Ana Seyyadu Cassim (Arachchi) of Kindigoda	0	1	5 8
144	Do	Dehgolle Punchi Banda of Udattawa	0	1	18 2
145	Pallyekumbura (Hatamune)	P Umaru Lebbe of Kindigoda, E Omeru Lebbe of Kindigoda	0	0	29 6
146	Do	do	0	0	0 7
147	Hatamune (Hatamune Hena yaya)	U Abdul Careem, U Seinul Abdeen U Mohammadu Shariff, U Mohamadu Bazeer, U Athika Bee Be, M Shahul Hameed and U Assia Umma, all of Kindigoda	0	0	8 7
156	Nugadanduwawa	U B Illangasinghe of Udattawa	0	0	6 4
156½	—	U B Illangasinghe of Udattawa, Asweddumegedara Ukku Banda, Asweddumegedara Kirihamy, Asweddumegedara Mudiyanse, Asweddumegedara Ram Banda	0	0	1 1
157	Welkadekumbura	Asweddumegedara Ukku Banda, Asweddumegedara Kirihamy, Asweddumegedara Mudiyanse, Asweddumegedara Ram Banda, all of Udattawa	0	0	11
158	Do	do	0	0	8 7
159	Do	do	0	0	0 4
160	Meda asweddume	A Mukuluth Umma of Kindigoda	0	0	8
161	Do	do	0	0	1 3
162	Do	U Mohammadu Haniffa, U Hadpra Umma and U Southa Umma of Kindigoda	0	0	21 7
163	Do	Galadebokke Etanahamy, Galadebokke Kaluhamy, Galadebokke Rannade, all of Udattawa	0	0	30 3

Lot	Name of Land	Name of Claimant	Extent		
			A	R	P
164	Pallyokumbura (Radawa kumbura)	P Umaru Lebbe and P Mohamathu Lebbe of Kindigoda	0	0	0.2
165	Do	do	0	0	12.2
166	Do	do	0	0	8.7
169	Mahakumbura	Galadebokke Etanahamy of Udattawa	0	0	28
169½	—	Galadebokke Etanahamy and P Mohamradu Lebbe of Udattawa	0	0	0.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Weragantota Resthouse, on November 20, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 13, 1956, the nature of their interests in the land the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interests in the land and of the amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, October 6, 1956

A T MURTHY,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

My Reference No L D 4778

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion out of the land called and known as Silweltenne in extent 1 acre, situated in Uduwela Pallegama, Gandahe Korale North, Kandy and Pathahewaheta Division, Kandy District, Central Province, surveyed and more particularly described as lot 1 in P P A 2,253 and claimed by Mr R G Simon of Galphelle Estate, Panwila

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 22, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount All deeds and documents in support of their interests in the land and amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, October 6, 1956.

A T MURTHY,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LD/LE 1

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of land Ratmetiyawatta, lot 1 of PPA 1,668

Extent 1 acre, 0 roods, 15 3 perches

Situation In Hanguranketa Village, Diyatillake Korale, Nuwara Ehiya District, Central Province

Claimant Mr W Wickramasinghe, Nikatenna, Malulla, Hanguranketa

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Hanguranketa Resthouse, on November 26, 1956, at 2 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Nuwara Ehiya, October 5, 1956

C J SERASINGHE,
Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LD/LE 30

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land, which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of land Galahekelewatta (lot 1), Road (lot 5), P P A 2,339

	Extent		
	A	R	P
Lot 1	84	3	38
Lot 5	0	1	35
	85	1	33

Situation In Unantenne Helagammedda Village, Diyatillake Korale, Udahehaheta D R O's Division, Nuwara Ehiya District, Central Province

Claimants Messrs Kumarage Estates Co Ltd, Hylton Land, Rikilgaskada

All persons interested in the aforesaid land, are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Hanguranketa Resthouse, on November 26, 1956, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Nuwara Ehiya, September 28, 1956

D L PANAMBALANA,
District Land Officer of Nuwara Ehiya District

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 1296

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land, which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of land Balmoral Estate, lot 1 of PPA 2,356

Extent 2 acres, 2 roods, 0 perches

Situation Holbrook *alias* Agrapatana Village in Dimbula Korale, Kotmale D R O's Division, Nuwara Eliya District, Central Province

Description Tea over 30 years.

Claimant Messrs Balmoral (Ceylon) Estates Co, Ltd Agents Whittall & Co Ltd, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Balmoral Estate Office, on November 29, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 20, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Nuwara Eliya, September 29, 1956

D L PANAMBALANA,
District Land Officer of Nuwara Eliya District

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No LA 3356/J/AL/2068

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 1,356 Village—Maradankulama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
2	Meegahawatta	Cococonut garden contains 7 coconut trees 60 years and part of bund	T D John Peris of Dummaladeniya, Wennap puwa, Mettasingha Aratchchige Marthels Appuhamy of Ponnankanniya, Kakkapalliya and Weerspulghe Salamon Fernando of Maradankulama, Kakkapalliya	0 0 26 4
3	Do	Coconut garden contains 12 coconut trees over 30 years	T D John Peris of Dummaladeniya, Wennap puwa, M A Marthels Appuhamy of Ponnankanniya, Kakkapalliya and W Salamon Fernando of Maradankulama, Kakkapalliya	0 1 7
Total				0 1 33 4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw, on November 23, 1956, at 9 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 16, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Puttalam, October 2, 1956

D LIYANAGE,
Assistant Government Agent

Notices under the Land Development Ordinance

My No LRD/APL 916 G A's No LM/LRO/61

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT
PERSONS TO RECEIVE GRANTS**

NOTICE is hereby given that the Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a m on Wednesday, November 7, 1956, at the Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown Lands particulars of which are given below

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute some one to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

A C R ABEYSUNDERE,
Assistant Land Commissioner

Colombo, October 5, 1956

Particulars of Lands referred to above

P P A No 1,552 Village—Karagoda Uyangoda in Gangaboda Pattuwa, Matara District

Lot	Name of Permit holder or Applicant	Extent A R P
No		
1 and 2	M A C M Thahr, 996, Main Street, Kadaweediya, Matara	7 1 10

OM/E/71

M C C 72/O M/S/119

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent Batticaloa District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 11 a m on Tuesday, November 20, 1956, at the Kachcheri, Batticaloa, to select a person to receive a grant for the Crown lands, particulars of which are given below

- 2 The applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him
- 3 The inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Batticaloa District

The Secretariat,
Colombo 1, October 9, 1956

W S DE ALWIS,
for Land Commissioner

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Ratnapura District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance No 19 of 1935, at 10 a m on November 15, 1956, at the Ratnapura Kachcheri, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

- 2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him
- 3 Enquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

October 9, 1956

W S DE ALWIS,
for Land Commissioner

Particulars of Lands to be dealt with

Preliminary plan No 6,627 Village—Panichchankem

Lot No	Name of Permit holder or Applicant	Extent A R P
2, 4 & 5	Elgin Eglington De Niese of Panichchankem	15 0 8

Particulars of Land to be dealt with

Final village plan No 205 Village—Narangoda

Lot No	Name of Permit holder or Applicant	Extent A R P
177 & 182	Pitabeddara Witharamalaye Martin Singho alias Wijeratne	15 0 0

Land Redemption Notices

L D --B 49/50

LA.3476/J54 L 272

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

I, Don John Francis Douglas Liyanage, Assistant Government Agent of the Puttalam District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the D R O's Office, Nattandiya, on November 19, 1956, at 2 30 p m, and
 - (b) notify to me in writing on or before November 12, 1956, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Puttalam, October 2, 1956

D LIYANAGE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No A 1,177 Village—Himbutuwala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
3	Kulamarathedi Kany Paduki	Coconut garden over 30 years, contains 6 coconut trees over 30 years, 1 coconut tree 8 years and a coconut plant 4 years	W A A Ropinu Lowe, Talawila, Marawila	0 0 10
4	Do	Coconut garden over 30 years, contains 1 jak tree over 30 years, a house with mud walls and cadjan thatched roof and an earth well	do	0 3 30
Total				1 0 0

Miscellaneous Land Notices

LS 3666

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Udapalatha Co operative Agricultural Production and Sales Society, Limited, has applied for the lease of about one acre of Crown land from lot 289 in Village plan No 521, situated in Palugama Village in Udapalatha Korale of Udukinda Division, Badulla District, for the purpose of constructing the following buildings thereon —

- (a) Main Depot consisting of one grading room, two store rooms, one office room, board room, lavatories and bath,
- (b) Garage for three lorries and two vans,
- (c) Go downs for stocking manure, implements and insecticides,
- (d) Petrol installation

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (i) Term 99 years,
- (ii) Rent Rs 10 per annum,
- (iii) The lessees shall within six months from the commencement of the lease erect on the land to the satisfaction of the Government Agent, Administrative District of Badulla, the buildings referred to at para 1 (a to d),
- (iv) The lessee shall use the land as a site for the buildings referred to at para 1 (a to d) and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

October 12, 1956

No LS 3689

LS 3595

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs Heenath Mudiyanse Heenmudiyanse Seneviratne, Bivile Kuuappu Mudiyanse Kadamahatmaya and Uwe Sangilgedera Kiriappu—trustees of the Rural Development Society, Pahalagalagama—have applied for the lease of about half an acre of Crown land from lot 115 in F V P 643, situated in Nelhgastenna, Ratnapura District, for the erection of a textile centre thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others—

- (a) Term 5 years,
- (b) Rent Re 1 per annum,
- (c) The lessees shall within six months from the date of the commencement of the lease erect a permanent textile centre on the land to the satisfaction of the Government Agent, Ratnapura District,
- (d) The lessees shall use the land as a site for a textile centre and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced to me in writing within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo, October 12, 1956

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Konara Mudiyanse Dingiri Banda of Kandegedara, Senarath Bandaranayake of Kandegedara and Wiridunada Pannikkayalage Kira of Siyabala wehera—trustees of the Rural Development Society, Kandegedara Palata—have applied for a piece of Crown land about 2 roods in extent from lot 11 in F V P 1235, situated in Siyabala wehera village, Kurunegala District, for the purpose of constructing a R D S Hall thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 5 years,
- (b) Rent Rs 2 per annum
- (c) The lessees shall, within one year from the commencement of the lease erect on the land a R D S Hall to the satisfaction of the Government Agent, Kurunegala,
- (d) The lessees shall use the land as a site for a R D S Hall and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo 1, October 12, 1956

NOTICE

IT is hereby notified for general information that in view of the Public Holidays on Wednesday, October 17, 1956 and Thursday, October 18, 1956, all notices and advertisements for publication in the *Government Gazette* of October 19, 1956, should reach the Government Press by 12.30 p m on Saturday, October 13, 1956.

Government Press,
Colombo, October 2, 1956

BERNARD de SILVA,
Government Printer